

SUPPLEMENT  
TO THE  
**Ceylon Government Gazette**

PART I.

No. 7,191 — FRIDAY JULY 8, 1921.

**APPLICATIONS FOR FOREIGN LIQUOR LICENSES, &c.**

**Western Province.**

**COLOMBO DISTRICT.**

**We hereby give notice** that we have on June 1, 1921, applied to the Government Agent, Western Province, for the licenses shown in the schedule hereto annexed, for the licensing period ending September 30, 1922 :—

*Schedule referred to.*

Name and address of applicant : The Colombo Apothecaries' Co., Ltd., Fort, Colombo.

Description of licenses applied for : (1) Wholesale license for the sale of foreign liquor ; (2) retail licenses for the sale of foreign liquor ; (3) license for the sale of rectified liquor ; (4) license for the sale of medicated wines.

The application is for the renewal of existing licenses.

Premises to be licensed : 8 to 11, Prince street.

THE COLOMBO APOTHECARIES' CO., LTD.

Colombo, June 1, 1921.

**We hereby give notice** that we have on June 8, 1921, applied to the Government Agent, Western Province, for the license shown in the schedule hereto annexed, for the licensing period ending September 30, 1922, in compliance with Excise Notification No. 75 of June 15, 1918 :—

*Schedule referred to.*

Name and address of applicant : Dodwell & Co., Ltd.

Description of license or licenses applied for : Retail license. State whether application is for renewal of existing license or licenses or for a new license or licenses : Renewal of license.

Situation of premises to be licensed : "Point" Stores bearing assessment No. 7/34, Glennie street, Slave Island.

DODWELL & CO., LIMITED.

**We hereby give notice** that we have on June 1, 1921, applied to the Government Agent, Western Province, for the license shown in the schedule hereto annexed, for the licensing period ending September 30, 1922 :—

*Schedule referred to.*

Name and address of applicant : J. M. Robertson & Co., 6, Prince street, Fort, Colombo.

Description of license or licenses applied for : Beer and porter, retail license.

State whether application is for renewal of existing license or licenses or for a new license or licenses : Renewal.

Situation of premises to be licensed : 6, Prince street, Fort, Colombo.

J. M. ROBERTSON & CO.

Colombo, June 1, 1921.

**We hereby give notice** that we have on June 2, 1921, applied to the Government Agent, Western Province, for the license shown in the schedule hereto annexed, for the licensing period ending September 30, 1922 :—

*Schedule referred to.*

Name and address of applicant : Lipton, Ltd., 2,605A, Union place.

Description of license applied for : Wholesale license for the sale of foreign liquor.

Whether application is for renewal of existing license or for new license : For renewal of existing license.

Situation of premises to be licensed : 2,605A, Union place.

per pro LIPTON, LTD.

921.

**I hereby give notice** that I have on June 3, 1921, applied to the Government Agent, Western Province, for the licenses shown in the schedule hereto annexed, for the licensing period ending September 30, 1922 :—

*Schedule referred to.*

Name and address of applicant : M. Dorai, care of Messrs. Dorai, Arul & Co., 16, Keyzer street, Colombo.

Description of license or licenses applied for : Rectified spirits and medicated wines.

State whether application is for renewal of existing license or for a new license : Renewal of existing licenses.

Situation of premises to be licensed : 4, Norris road, Pettah, Colombo.

June 3, 1921.

M. DORAI.

**I hereby give notice** that I have on June 1, 1921, applied to the Government Agent, Western Province, Colombo, for the licenses shown in the schedule hereto annexed, for the licensing period ending September 30, 1922 :—

*Schedule referred to.*

Name and address of the applicant : A. S. F. Wejegooneratna, 63, Main street, Colombo.

State whether the application is for renewal of existing license or for new license : Renewal of existing license.

Description of the License or Licenses applied for.	Situation of Premises to be Licensed.
Hotel license	1 and 2, Hospital street, Colombo
Bar license	do.
Additional bar license	do.
Retail license	62 and 63, Main street, Colombo
Wholesale license	do.
Rectified spirit license	do.
Retail license	19, Prince street, Pettah
Wholesale license	do.
Bottling license	do.
Retail license	31, Kayman's gate
Tavern license	do.

Colombo, June 1, 1921.

A. S. F. WEJEGOONERATNA.

**We hereby give notice** that we have on June 1, 1921, applied to the Government Agent, Western Province, for the license shown in the schedule hereto annexed, for the licensing period ending September 30, 1922, in compliance with Excise Notification No. 75 of June 15, 1918 :—

*Schedule referred to.*

Name and address of applicant : Skrine & Co., Colombo. Description of license or licenses applied for : License for the sale of foreign liquor.

State whether application is for renewal of existing license or licenses or for a new license or licenses : For renewal of existing license.

Situation of premises to be licensed : Glenie Street Stores, Slave Island.

June 1, 1921,

pro SKRINE & CO.,  
G. R. NEALE.

**We hereby give notice** that we have on June 2, 1921, applied to the Government Agent, Western Province, for the license shown in the schedule hereto annexed, for the licensing period ending September 30, 1922 :—

*Schedule referred to.*

Name and address of applicants : Thomas Staines & Co., 17, St. Thome Clark, Colombo.

Description of license : Wholesale foreign liquor.  
Whether application is for renewal of existing license or for new license : Renewal of existing license.  
Situation of premises to be licensed : Lauriston Stores, Welikande, Colombo.

Colombo, June 2, 1921.

CLARK, YOUNG & Co.

**We, the undersigned, give notice** that we have on June 1, 1921, applied to the Government Agent, Western Province, for the licenses shown in the schedule hereto annexed, for the licensing period ending September 30, 1922 :—

*Schedule referred to.*

Name and address of applicants : Alfred Joensson Co., Inc., Church street, Colombo.

Description of license : Wholesale foreign liquor.  
State whether application is for renewal or for new license : Renewal.

Situation of premises : Church street, Fort, Colombo.

Colombo, June 1, 1921.

ALFRED JOENSSON CO., INC.

**We hereby give notice** that we shall on July 1, 1921, apply to the Government Agent, Western Province, Colombo, for the license shown in the schedule hereto annexed, for the licensing period ending September 30, 1922 :—

*Schedule referred to.*

Name and address of applicant : Galle Face Hotel Co., Ltd., Colombo.

Description of license applied for : Bar and 2 hotel licenses.  
State whether application is for renewal of existing license or for a new license : Renewal.

Situation of premises to be licensed : 253 and 254, Colpetty.

for THE GALLE FACE HOTEL CO., LTD.,  
A. C. BERNARD,  
Secretary.

Colombo, June 4, 1921.

**We hereby give notice** that we have on June 6, 1921, applied to the Government Agent, Western Province, for the license shown in the schedule hereto annexed, for the licensing period ending September 30, 1922 :—

*Schedule referred to.*

Name and address of applicant : The Galaha Ceylon Tea Estates & Agency Co., Ltd., Union place, Colombo.

Description of license applied for : License for the sale of foreign liquors.

State whether application is for renewal of existing license or for a new license : For renewal of existing license.

Situation of premises to be licensed : 71A, Union place, Colombo.

THE GALAHA CEYLON TEA ESTATES & AGENCY CO., LTD.,  
G. O. HUNT,  
for Manager.

Colombo, June 6, 1921.

**We hereby give notice** that we have on June 1, 1921, applied to the Government Agent, Western Province, Colombo, for a renewal of license shown in the schedule hereto annexed, for the licensing period ending September 30, 1922 :—

*Schedule referred to.*

Name and address of applicant : Messrs. Boustead Bros., Gasworks street, Colombo.

Description of license applied for : Wholesale license for sale of foreign liquor.

State whether application is for renewal of existing or for a new license : Renewal of existing license.

Situation of premises to be licensed : Tea Stores in Tramway Yard at Gasworks street, Pettah, Colombo.

Colombo, June 6, 1921.

BOUSTEAD BROS.

**We hereby give notice** that we have on June 6, 1921, applied to the Government Agent, Western Province, Colombo, for the licenses shown in the schedule hereto annexed, for the licensing period ending September 30, 1922 :—

*Schedule referred to.*

Name and address of applicants : The Colombo Pharmacy Company, Ltd., 27, Upper Chatham street, Fort, Colombo.

Description of licenses applied for : (1) Licenses for the sale of Medical wines ; (2) licenses for the sale of rectified spirits.

State whether application is for renewal of existing licenses or for new licenses : For renewal of existing licenses.

Situation of premises to be licensed : 65, Norris road, Pettah ; 122, Bambalapitiya ; and 79, Union place.

THE COLOMBO PHARMACY COMPANY, LTD.,  
ARTHUR E. EPHRAUMS,  
Agents, Kegalla

Colombo, June 6, 1921.

Age...

**I hereby give notice** that I have on June 6, 1921, applied to the Government Agent, Western Province, for the licenses shown in the schedule hereto annexed, for the licensing period ending September 30, 1922 :—

*Schedule referred to.*

Name and address of applicant : Arthur E. Ephraums, 27, Upper Chatham street, Fort, Colombo.

Description of licenses applied for : Hotel and bars.  
State whether application is for renewal of existing licenses or for new licenses : For renewal of existing licenses.

Situation of premises to be licensed : 27, Upper Chatham street ; 18B, Chatham street ; and 28 and 29B, York street, Fort, Colombo.

Colombo, June 6, 1921.

ARTHUR E. EPHRAUMS.

**I hereby give notice** that I have on June 4, 1921, applied to the Government Agent, Western Province, for the license shown in the schedule hereto annexed, for licensing period ending September 30, 1922 :—

*Schedule referred to.*

Name and address of applicant : C. X. Pinto.  
Description of license applied for : The sale of medicated wines and rectified spirits by retail and wholesale.

State whether application is for renewal of existing license or for a new license : Renewal of existing license.

Situation of premises to be licensed : 3B, Chatham street, Fort, Colombo.

Colombo, June 6, 1921.

C. X. PINTO.

**We hereby give notice** that we have on June 8, 1921, applied to the Government Agent, Western Province, Colombo, for the license shown in the schedule hereto annexed, for the licensing period ending September 30, 1922 :—

*Schedule referred to.*

Name and address of applicants : Carson & Co., Ltd., 12/13, York street, Colombo.

Description of license applied for : Retail license for the sale of foreign liquor.

State whether license is for renewal of existing license or for a new license : For renewal of existing license.

Situation of premises to be licensed : 28/29, Kew lane, Slave Island, Colombo.

Colombo, June 8, 1921.

CARSON & Co., LTD.

**I hereby give notice** that I have on June 8, 1921, applied to the Government Agent, Western Province, for the license shown in the schedule hereto annexed, for the licensing period ending September 30, 1921, and September 30, 1922.

*Schedule referred to.*

Name and address of applicant : Charles Pernoud, 38, Chatham street, Colombo.

Description of license applied for : Restaurant.

State whether application is for renewal of an existing license or a new license : Renewal of license.

Situation of premises to be licensed : 38, Chatham street, Colombo.

Colombo, June 8, 1921.

CHARLES PernoUD.

**We hereby give notice** that we have on June 2, 1921, applied to the Government Agent, Western Province, for the licenses shown in the schedule hereto annexed, for the licensing period ending September 30, 1922 :—

*Schedule referred to.*

Name and address of applicant : Cargills, Ltd., 15 and 17, York street, Colombo.

Whether application is for renewal of existing licenses or for new license : For renewal of existing license.

Description of the License or Licenses applied for.

Situation of Premises to be Licensed.

(1) Wholesale license for the sale of foreign liquor ; (2) retail license for the sale of foreign liquor ; (3) license for bottling foreign liquor ; (4) license for the sale of rectified spirits 15, 17, York street, Colombo

(1) Wholesale license for the sale of foreign liquor ; (2) retail license for the sale of foreign liquor ; (3) license for the sale of rectified spirits 1 and 2, Alexandra place, Colombo

(1) License for the sale of rectified spirits ; (2) license for the sale of medicated wines Cargills Pharmacy, Galle Face Hotel premises

License for the sale of rectified spirits ; (2) license for the sale of medicated wines 6, Canal Row, Colombo

Colombo, June 2, 1921.

26th

1876 ம் (வரு புரட்டாதிஸ் 2 க் ௨

( 3 )

**We hereby give notice** that we have on June 1, 1921, applied to the Government Agent, Western Province, for the license shown in the schedule hereto annexed, for the licensing period ending September 30, 1922, in compliance with Excise Notification No. 75 of June 15, 1918 :-

*Schedule referred to.*

Name and address of applicant : J. B. Pinto & Sons, 30, Chatham street, Colombo.

Description of license or licenses applied for : (1) License for the sale of medicated wines ; (2) license for the sale of rectified spirits.

State whether application is for renewal of existing license or licenses or for a new license or licenses : For renewal of existing licenses.

Situation of premises to be licensed : 30, Chatham street, Colombo. J. B. PINTO & SONS.

**We hereby give notice** that we have on June 4, 1921, applied to the Government Agent, Western Province, for the license shown in the schedule hereto annexed, for the licensing period ending September 30, 1922, in compliance with Excise Notification No. 75 of June 15, 1918 :-

*Schedule referred to.*

Name and address of applicants : C. W. Mackie & Co., 7A, Prince street, Colombo.

Description of license : Wholesale foreign liquor license.

State whether application is for renewal of existing license or for a new license : Renewal of existing license.

Situation of premises to be licensed : Annesley Stores, Park street, Colombo.

per pro C. W. MACKIE & Co., A. E. WILLIAMS.  
Colombo, June 2, 1921.

**We hereby give notice** that we have this day applied to the Government Agent, Western Province, for the license shown in the schedule hereto annexed, for the licensing period ending September 30, 1922 :-

*Schedule referred to.*

Name and address of applicant : Holland Ceylon Commercial Company, Gaffoor's building, Fort, Colombo.

Description of license applied for : Wholesale foreign liquor license.

State whether application is for renewal of existing license or for a new license : For renewal of existing license.

Situation of premises to be licensed : Smallpass Stores, 1/12, St. Sebastian street, Colombo.

for HOLLAND CEYLON COMMERCIAL COMPANY, Colombo, July 4, 1921. L. VANDER SPOEL, Managing Director.

**We hereby give notice** that we have on this day applied to the Government Agent, Western Province, for the license shown in the schedule hereto annexed, for the licensing period ending September 30, 1922 :-

*Schedule referred to.*

Name and address of applicant : Whittall & Co., Queen street, Colombo.

Description of license applied for : License for sale of foreign liquor.

State whether application is for renewal of existing license or for a new license : For renewal of existing license.

Situation of premises to be licensed : E 1, Vauxhall street, Slave Island, Colombo.

Colombo, June 7, 1921. WHITTALL & Co.

**We hereby give notice** that we have on June 1, 1921, applied to the Government Agent, Western Province, for the license shown in the schedule hereto annexed, for the licensing period ending September 30, 1922 :-

*Schedule referred to.*

Name and address of applicant : Brown & Co., Ltd., Colombo.

Description of license or licenses applied for : License for importing and sale to licensed dealers of foreign liquor.

State whether application is for renewal of existing license or for a new license : For the renewal of existing license.

Situation of premises to be licensed : 72A and B, Chatham street, Fort ; bounded on the north by Chatham street, east by wall of premises, south by Hospital street, and west by Hospital lane.

Colombo, June 1, 1921. BROWN & Co., LTD.

**We hereby give notice** that we have on the 1st, 3rd, 7th, 8th, and 11th days of June, 1921, applied to the Assistant Government Agent, Nuwara Eliya ; the Government Agent, Western Province, Colombo ; the Government Agent, Central Province, Kandy ; the Assistant Government Agent, Nuwara Eliya ; and

the Government Agent, Province of Uva, Badulla, respectively, for the licenses shown in schedule hereto annexed, for the licensing period ending September 30, 1922 :-

*Schedule referred to.*

Name and address of applicant : Walker & Greig, Ltd.  
Description of license or licenses applied for : Foreign liquor licenses.

State whether application is for renewal of existing licenses or for new licenses : For the renewal of existing licenses.

Situation of premises to be licensed : Premises bearing assessment No. 8, Belgravia, Talawakele ; premises bearing assessment No. 365, Vauxhall street, Slave Island, Colombo ; premises situated on Glencairn estate, Dikoya ; premises bearing assessment No. 46 in Tillicoultry ; premises bearing assessment No. 965, Jail lane, Badulla ; and premises bearing assessment No. 76 in Haputale.

WALKER & GREIG, LTD.,  
Colombo, June 14, 1921. G. A. DONALD, Secretary.

**I hereby give notice** that I have on June 10, 1921, applied to the Government Agent, Western Province, for the license shown in the schedule hereto annexed, for the licensing period ending September 30, 1922 :-

*Schedule referred to.*

Name and address of applicant : Thomas Emmanuel Vanderwert, Hampden lane, Wellawatta.

Description of license or licenses applied for : Retail license for the sale of foreign liquor not to be consumed on the premises.

State whether application is for renewal of existing license or for a new license : Renewal of license.

Situation of premises to be licensed : 622, Galle road, Wellawatta.

June 10, 1921. T. E. VANDERWERT.

**We hereby give notice** that we have this day applied to the Government Agent, Western Province, Colombo, for the licenses shown in the schedule hereto annexed, for the licensing period ending September 30, 1922 :-

*Schedule referred to.*

Name and address of applicant : The Mount Lavinia Hotel Co., Ltd., Prince building, Fort, Colombo.

Description of the license or licenses applied for : Bar and hotel licenses.

State whether application is for renewal of existing license or for a new license : Renewal of licenses.

Situation of premises to be licensed : Mount Lavinia Hotel, Mount Lavinia.

THE MOUNT LAVINIA HOTEL CO., LTD.,  
LEWIS BROWN & Co., LTD.,  
June 11, 1921. Agents and Secretaries.

**I hereby give notice** that I have on June 13, 1921, applied to the Government Agent, Western Province, for the licenses shown in the schedule hereto annexed, for the licensing period ending September 30, 1922 :-

*Schedule referred to.*

Name and address of applicant : Edward Simon Perera, Castle Hotel, 43, Malay street, Slave Island.

Description of license applied for : Hotel and bar licenses for the sale of foreign liquor.

Whether application is for renewal of existing license or for new license : For renewal of existing licenses.

Situation of premises to be licensed : Castle Hotel, 43, Malay street, Slave Island, Colombo.

June 13, 1921. E. S. PERERA.

**I hereby give notice** that I have on June 13, 1921, applied to the Government Agent, Western Province, for the licenses shown in the schedule hereto annexed, for the licensing period ending September 30, 1922 :-

*Schedule referred to.*

Name and address of applicant : Edward Simon Perera, Prince of Wales's Hotel, 44 and 45, First Cross street, Pettah.

Description of license applied for : Hotel and bar licenses for the sale of foreign liquor.

Whether application is for renewal of existing license or for new license : For renewal of existing licenses.

Situation of premises to be licensed : Prince of Wales's Hotel, 44 and 45, First Cross street, Pettah, Colombo.

June 13, 1921. E. S. PERERA.

**We hereby give notice** that we have on June 15, 1921, applied to the Government Agent, Western Province, for the license shown in the schedule hereto annexed, for the licensing period ending September 30, 1922 :—

*Schedule referred to.*

Name and address of applicant : Thomson, Tetley & Co., 4, Baillie street, Colombo.  
Description of license or licenses applied for : Wholesale foreign liquor license.  
State whether application is for renewal of existing license or for a new license : For renewal of existing license.  
Situation of premises to be licensed : Selby Stores, Grandpass, Colombo.

June 15, 1921. THOMSON, TETLEY & Co.

**I hereby give notice** that I have on June 11, 1921, applied to the Government Agent, Western Province, Colombo, for the license shown in the schedule hereto annexed, for the licensing period ending September 30, 1922, in compliance with Excise Notification No. 75 of June 15, 1918 :—

*Schedule referred to.*

Name and address of applicant : D. A. de Silva, 141, Galle road Wellawatta.  
Description of license or licenses applied for : To sell foreign liquor by retail, not to be consumed on the premises.  
State whether application is for renewal of existing license or licenses or for a new license or licenses : For the renewal of the existing license.  
Situation of premises to be licensed : 141, Galle road, Wellawatta.

D. A. DE SILVA.

**I hereby give notice** that I have on June 4, 1921, applied to the Government Agent, Western Province, for the license shown in the schedule hereto annexed, for the licensing period ending September 30, 1922, in compliance with Excise Notification No. 75 of June 15, 1918 :—

*Schedule referred to.*

Name and address of applicant : Mrs. W. J. Dias, Shaded Villa, Dematagoda.  
Description of license or licenses applied for : Retail license.  
State whether application is for renewal of existing license or licenses or for a new license or licenses : Renewal of existing license.  
Situation of premises to be licensed : 2, Symond's road, Maradana.

(Mrs.) W. J. DIAS.

**We hereby give notice** that we have on June 8, 1921, applied to the Government Agent, Western Province, Colombo, for the licenses shown in the schedule hereto annexed, for the licensing period ending September 30, 1922, in compliance with Excise Notification No. 75 of June 15, 1918 :—

*Schedule referred to.*

Name and address of applicants : M. M. Kurera and M. Edward Kurera.  
Description of license or licenses applied for : Hotel and bar licenses.  
State whether application is for renewal of existing license or licenses or for a new license or licenses : Renewal.  
Situation of premises to be licensed : 7 and 8, Main street, Negombo.

M. M. KURERA.  
M. E. KURERA.

**I hereby give notice** that I have on May 31, 1921, applied to the Government Agent, Western Province, for the license shown in the schedule hereto annexed, for the licensing period ending September 30, 1922, in compliance with Excise Notification 75 of June 15, 1918 :—

*Schedule referred to.*

Name and address of applicant : Poray Don James, 33A, Armour street, Colombo.  
Description of license or licenses applied for : To keep a refreshment room.  
State whether application is for renewal of existing license or licenses or for a new license or licenses : Renewal of existing license.  
Situation of premises to be licensed : 33A, Armour street, Colombo.

PORAY.

**We hereby give notice** that we have on June 4, 1921, applied to the Government Agent, Western Province, Colombo, for the licenses shown in the schedule hereto annexed, for the licensing period ending September 30, 1922 :—

*Schedule referred to.*

Name and address of applicants : Christian Gomez and Felix Gomez.

State whether application is for existing license or for new license : Renewal.

Description of the License or Licenses applied for. Situation of Premises to be Licensed.

- (1) Retail license for sale of foreign liquor ; 48, Main street,
- (2) license for rectified spirits ; (3) Negombo
- license for medicated wines
- (1) License for medicated wines ; (2) for Main street,
- rectified spirits Colombo

CHRISTIAN GOMEZ.  
FELIX GOMEZ.

**I hereby give notice** that I have on June 7, 1921, applied to the Government Agent, Western Province, Colombo, for the license shown in the schedule hereto annexed, for the licensing period ending September 30, 1922, in compliance with Excise Notification No. 75 of June 15, 1918 :—

*Schedule referred to.*

Name and address of applicant : P. S. Perera, Traveller's Hotel.  
Description of license or licenses applied for : Hotel and bar licenses.  
State whether application is for renewal of existing license or licenses, or for a new license or licenses : Renewal of present existing license.  
Situation of premises to be licensed : 343, Millagahawatta, Traveller's Hotel, Avissawella.

Avissawella, June 7, 1921. P. S. PERERA.

**We hereby give notice** that we have on May 17, 1921, applied to the Government Agent, Western Province, for the license shown in the schedule hereto annexed, for the licensing period ending September 30, 1922, in compliance with Excise Notification No. 75 of June 15, 1918 :—

*Schedule referred to.*

Name and address of applicant : The Coop, Ltd., 31/32 Chatham street, Fort, Colombo.  
Description of license or licenses applied for : For the sale of rectified spirits and medicated wines.  
State whether application is for renewal of existing license or licenses or for a new license or licenses : Renewal of existing licenses.  
Situation of premises to be licensed : 31/32, Chatham street, Fort, Colombo.

THE COOP, LTD.,  
N. GEO. GONSAL, Manager.

**I hereby give notice** that I have on June 10, 1921, applied to the Government Agent, Western Province, for the licenses shown in the schedule hereto annexed, for the licensing period ending September 30, 1922, in compliance with Excise Notification No. 75 of June 15, 1918 :—

*Schedule referred to.*

Name and address of applicant : Mrs. A. P. L. Casiechitty, 45, New Chetty street, Colombo.  
Description of license or licenses applied for : (1) and (2) Retail licenses for the sale of foreign liquor ; (3) tavern license for the sale of foreign liquor and locally-made beer.  
State whether application is for renewal of existing license or licenses or for a new license or licenses : Renewal of existing licenses.  
Situation of premises to be licensed : (1) Kochchikade in Negombo District ; (2) and (3) 46/47, St. John's road, facing Seabeach road, Pettah, Colombo.

R. B. CASIECHITTY.

**We hereby give notice** that we have on June 7, 1921, applied to the Government Agents, Western Province, Central Province, and Province of Uva, and to the Assistant Government Agent, Nuwara Eliya, for the licenses shown in the schedule hereto annexed, for the licensing period ending September 30, 1922 :—

*Schedule referred to.*

Name and address of applicant : Miller & Co., Ltd., 11/13, York street, Colombo.

Whether application is for renewal of existing licenses or for new licenses : For renewal of existing licenses.

Description of the Licenses applied for.	Situation of Premises to be licensed.
(1) Retail license for the sale of foreign liquor	11/13, York street, Colombo
(2) For the sale of rectified spirits	do.
(1) Wholesale license for the sale of foreign liquor	25A, Dawson street, Colombo
(2) Bottling license	do.
(1) Retail license for foreign liquor	23, Ward street, Kandy
(2) Wholesale license for foreign liquor	do.
(3) Sale of rectified spirits	do.
(4) Bottling license for foreign liquor	21, Ward street, Kandy
(1) Retail license for foreign liquor	Bandarawela
(2) Wholesale license for foreign liquor	do.
(3) For sale of rectified spirits	do.
(1) Retail license for the sale of foreign liquor	Bawa buildings, Nuwara Eliya
(2) Sale of rectified spirits	do.

Colombo, June 7, 1921

MILLER & Co., LTD.

**I hereby give notice** that we have on June 2, 1921, applied to the Government Agent, Western Province, for the license shown in the schedule hereto annexed, for the licensing period ending September 30, 1922, in compliance with Excise Notification No. 75 of June 15, 1918 :-

*Schedule referred to.*

Name and address of applicants : Brodie & Co.

Description of license or licenses applied for : (1) A license to sell liquor by wholesale ; (2) a license to sell liquor by retail ; (3) license to bottle foreign liquor.

State whether application is for renewal of existing license or licenses or for a new license or licenses : Renewal of existing licenses.

Situation of premises to be licensed : 26, Chatham street, Colombo.

BRODIE & Co.

**I hereby give notice** that I have on June 6, 1921, applied to the Government Agent, Western Province, Colombo, for the license shown in the schedule hereto annexed, for the licensing period ending September 30, 1922, in compliance with Excise Notification No. 75 of June 15, 1918 :-

*Schedule referred to.*

Name and address of applicant : A Romulis Fernando, trading as A. Amaris Fernando & Sons, 66, Main street, Colombo.

Description of license or licenses applied for : Retail license.

State whether application is for renewal of existing license or licenses or for a new license or licenses : Renewal of existing license.

Situation of premises to be licensed : 66, Main street, Colombo

A. R. FERNANDO.

**I hereby give notice** that I have on June 4, 1921, applied to the Government Agent, Western Province, Colombo, for the license shown in the schedule hereto annexed, for the licensing period ending September 30, 1922, in compliance with Excise Notification No. 75 of June 15, 1918 :-

*Schedule referred to.*

Name and address of applicant : R. Manuel Fernando, trading as R. M. Fernando & Co., 65, Main street, Colombo.

Description of license or licenses applied for : Retail license to sell foreign liquor.

State whether application is for renewal of existing license or licenses or for a new license or licenses : Renewal of existing license.

Situation of premises to be licensed : 65, Main street, Colombo.

C. M. S. FERNANDO,  
for R. M. FERNANDO & Co.

**We hereby give notice** that we have on June 6, 1921, applied to the Government Agent, Western Province, for the license shown in the schedule hereto annexed, for the licensing period ending September 30, 1922, in compliance with Excise Notification No. 75 of June 15, 1918 :-

*Schedule referred to.*

Name and address of applicant : Societe Maritime et Commerciale du Pacifique, 2/4, New Moor street, Colombo.

Description of license or licenses applied for : Wholesale license for the sale of foreign liquor to licensed dealers only.

State whether application is for renewal of existing license or licenses or for a new license or licenses : Renewal of existing license.

Situation of premises to be licensed : 2/4, New Moor street, Colombo.

SOCIETE MARITIME ET COMMERCIALE DU PACIFIQUE,  
SAM. C. JOSEPH, Agent.

**I hereby give notice** that I have on June 6, 1921, applied to the Government Agent, Western Province, for the license shown in the schedule hereto annexed, for the licensing period ending September 30, 1922, in compliance with Excise Notification No. 75 of June 15, 1918 :-

*Schedule referred to.*

Name and address of applicant : Arthur Wilfred Jansz, High street, Wellawatta.

Description of license or licenses applied for : Retail off.

State whether application is for renewal of existing license or licenses or for a new license or licenses : Renewal.

Situation of premises to be licensed : 75, Colombo-Galle road, Wellawatta.

A. W. JANSZ.

**I hereby give notice** that I have on June 6, 1921, applied to the Government Agent, Western Province, for the license shown in the schedule hereto annexed, for the licensing period ending September 30, 1922, in compliance with Excise Notification No. 75 of June 15, 1918 :-

*Schedule referred to.*

Name and address of applicant : N. G. Simon de Silva, 62, Colpetty Pharmacy, Colombo.

Description of license or licenses applied for : Medicated wines and rectified spirits.

State whether application is for renewal of existing license or licenses or for a new license or licenses : Renewal.

Situation of premises to be licensed : 62, Galle road, Colpetty, Colombo.

N. G. SIMON.

**We hereby give notice** that we have on June 7, 1921, applied to the Government Agent, Western Province, Colombo, for the license shown in the schedule hereto annexed, for the licensing period ending September 30, 1922, in compliance with Excise Notification No. 75 of June 15, 1918 :-

*Schedule referred to.*

Name and address of applicant : Framjee Bhikhajee & Co., 49, Main street, Colombo.

Description of license or licenses applied for : Wholesale license for the sale of foreign liquor.

State whether application is for renewal of existing license or licenses or for a new license or licenses : For renewal of existing license.

Situation of premises to be licensed : 49, Main street, Colombo.

Colombo, June 8, 1921. FRAMJEE BHIKHAJEE & Co.

**We hereby give notice** that we have on June 7, 1921, applied to the Government Agent, Western Province, for the license shown in the schedule hereto annexed, for the licensing period ending September 30, 1922, in compliance with Excise Notification No. 75 of June 15, 1918 :-

*Schedule referred to.*

Name and address of applicant : Messrs. Chas. P. Hayley, W. W. Kenny, Alec. C. Hayley, S. P. Hayley, and O. J. Steigen carrying on business under the name and style of Hayley & Kenny.

Description of license or licenses applied for : Retail license for the sale of foreign liquor not to be consumed on the premises.

State whether application is for renewal of existing license or licenses or for a new license or licenses : Renewal of existing license No. A1,347.

Situation of premises to be licensed : East room in basement floor of Chamber of Commerce building, 2, Chatham street, 59 feet 9 inches by 28 feet 5 inches ; bounded on the north by passage, east and west by walls of said road, south by Lower Chatham street.

Colombo, June 7, 1921. per pro HAYLEY & KENNY. C. G. SIMPSON,

**I hereby give notice** that I have on June 7, 1921, applied to the Government Agent, Western Province, Colombo, for the license shown in the schedule hereto annexed, for the licensing period ending September 30, 1922, in compliance with Excise Notification No. 75 of June 15, 1918 :-

*Schedule referred to.*

Name and address of applicant : A. Suppiah, 32, Kayman's Gate, Pettah, Colombo.

Description of license or licenses applied for : Retail license not to be consumed on the premises.

State whether application is for renewal of existing license or licenses or for a new license or licenses : Renewal of existing license.

Situation of premises to be licensed : 32, Kayman's Gate, Colombo.

A. SUPPIAH

I hereby give notice that I have on June 9, 1921, applied to the Government Agent, Western Province, Colombo, for the licenses shown in the schedule hereto annexed, for the licensing period ending September 30, 1922 :—

Schedule referred to.

1043 Name and address of applicant : F. W. Rodrigue, British India Hotel, Colombo.  
Whether application is for renewal of existing licenses or for a new license : For renewal of existing license.  
Description of Licenses applied for. Situation of Premises to be licensed.  
Hotel and bar .. British India Hotel, 23, Upper Chatham street, Fort, Colombo.  
Do. .. Mansion Hotel, 6, Grandpass, Colombo.  
Do. .. Metropolitan Hotel, 61, Keyzer street, Colombo  
Wholesale .. do.  
FRED. W. RODRIGUE,  
By his attorney D. R. ABEYWICKREMA.

1042 I hereby give notice that I have on June 9, 1921, applied to the Government Agent, Western Province, Colombo, for the licenses shown in the schedule hereto annexed, for the licensing period ending September 30, 1922 :—

Schedule referred to.

1042 Name and address of applicant : D. R. Abeywickrema, Green Bank, Campbell place, Colombo.  
Whether application is for renewal of existing license or for a new license : For renewal of existing license.  
Description of Licenses applied for. Situation of Premises to be licensed.  
Hotel and bar .. Crown Hotel, 24/25, Hulftsdorp, Colombo.  
Do. .. Dockland Hotel, 29, Tanque Salgado Mutwal, Colombo.  
D. R. ABEYWICKREMA.

1056 We hereby give notice that we have on June 10, 1921, applied to the Government Agent, Western Province, for the license shown in the schedule hereto annexed, for the licensing period ending September 30, 1922, in compliance with Excise Notification No. 75 of June 15, 1918 :—

Schedule referred to.

1056 Name and address of applicant : H. J. Pappé & Co., Colombo  
Description of license or licenses applied for : (1) Wholesale ; (2) retail ; (3) bottling license for foreign liquor not to be consumed on the premises.  
State whether application is for renewal of existing license or licenses or for a new license or licenses : For the renewal of existing licenses.  
Situation of premises to be licensed : 24, Upper Chatham street, Colombo.  
H. J. PAPPE & CO.

1052 I hereby give notice that I have on June 10, 1921, applied to the Government Agent, Western Province, for the license shown in the schedule hereto annexed, for the licensing period ending September 30, 1922, in compliance with Excise Notification No. 75 of June 15, 1918 :—

Schedule referred to.

1052 Name and address of applicant : Mrs. A. S. F. Jayasekera, 7, 4th Cross street, Pettah, Colombo.  
Description of license or licenses applied for : (1) Retail license for the sale of foreign liquor not to be consumed on the premises ; (2) Restaurant license for the sale of foreign liquor to be consumed on the premises, combined with a supply of meals ; (3) tavern license for the sale of foreign liquor to be consumed on the premises, situated at 11B, 5th Cross street, Pettah, Colombo.  
State whether application is for renewal of existing license or licenses or for a new license or licenses : Renewal.  
Situation of premises to be licensed : 7, 4th Cross street, Pettah, Colombo.  
(Mrs.) A. S. F. JAYASEKERA:

1051 I the undersigned, J. P. A. de Mel, trading as S. A. A. T. de Mel & Son, hereby give notice that I have on June 10, 1921, applied to the Government Agent, Western Province, Colombo, for the licenses shown in the schedule hereto annexed, for the licensing period ending September 30, 1922, in compliance with Excise Notification No. 75 of June 15, 1918 :—

Schedule referred to.

1051 Name and address of applicant : J. P. A. de Mel, trading as S. A. A. T. de Mel & Son, 109, 4th Cross street, Pettah, Colombo.  
Description of license or licenses applied for : (a) Retail license for the sale of foreign liquor not to be consumed on the premises ; (b) license for bottling for a liquor in Colombo ; (c) license for the sale of foreign liquor ; (d) restaurant license for the sale of foreign liquor.  
J. P. A. DE MEL,  
By his attorney P. RAY.

State whether application is for renewal of existing license or licenses or for a new license or licenses : For the renewal of existing licenses.

Situation of premises to be licensed : Victor Restaurant, 11, Main street, Pettah, Colombo.

J. P. A. DE MEL,  
Trading as S. A. A. T. DE MEL & SON.

I hereby give notice that I have on June 15, 1921, applied to the Government Agent, Western Province, Colombo, for the licenses shown in the schedule hereto annexed, for the licensing period ending September 30, 1922, in compliance with Excise Notification No. 75 of June 15, 1918 :—

Schedule referred to.

561060 Name and address of applicant : H. vander Driesen, The Borella Stores, Colombo.  
Description of license or licenses applied for : (1) Wholesale, for the sale of foreign liquor to licensed dealers ; (2) retail, for the sale of foreign liquor not to be consumed in the premises.

State whether application is for renewal of existing license or licenses or for a new license or licenses : Renewals.

Situation of premises to be licensed : 1A, Kanatta road, Borella.

H. VANDER DRIESEN.

I hereby give notice that I have on May 18, 1921, applied to the Government Agent, Western Province, for the license shown in the schedule hereto annexed, for the licensing period ending September 30, 1922, in compliance with Excise Notification No. 75 of June 15, 1918 :—

Schedule referred to.

561059 Name and address of applicant : E. J. S. de S. Wijeyeratne, Clifton, Havelock Town.  
Description of license or licenses applied for : Hotel, bar, and additional bar.

State whether application is for renewal of existing license or licenses or for a new license or licenses : Renewal of existing licenses.

Situation of premises to be licensed : New Colonial Hotel, 7, Norris road ; and 92, Maliban street, Pettah.

E. J. S. DE S. WIJYERATNE.

I hereby give notice that I have on June 14, 1921, applied to the Government Agent, Western Province, for the license shown in the schedule hereto annexed, for the licensing period ending September 30, 1922, in compliance with Excise Notification No. 75 of June 15, 1918 :—

Schedule referred to.

561058 Name and address of applicant : S. C. Fernando, The Surgical Chambers, Wellawatta.  
Description of license or licenses applied for : Medicated wine license.

State whether application is for renewal of existing license or licenses or for a new license or licenses : Renewal.

Situation of premises to be licensed : The Surgical Chambers, Wellawatta, 73/63, Colombo-Galle road, Wellawatta.

S. C. FERNANDO.

We hereby give notice that we have on June 15, 1921, applied to the Government Agent, Western Province, Colombo, for the license shown in the schedule hereto annexed, for the licensing period ending September 30, 1922, in accordance with Excise Notification No. 75 of June 15, 1918 :—

Schedule referred to.

561054 Name and address of applicant : The Colombo Hotels Co., Ltd., Colombo.  
Description of license applied for : Hotel and bar licenses.  
State whether application is for renewal of existing license or for a new license : Renewal.

Situation of premises to be licensed : 8 and 11, Prince and York street, Fort.

THE COLOMBO HOTELS CO., LTD.,

June 15, 1921.

J. ANDERSON,  
Secretary.

We hereby give notice that we have on June 14, 1921, applied to the Government Agent, Western Province, for the license shown in the schedule hereto annexed, for the licensing period ending September 30, 1922, in compliance with Excise Notification No. 75 of June 15, 1918 :—

Schedule referred to.

561112 Name and address of applicant : A. F. J. Casie Gatty & Bros., 35, Fishers' Hill street, Mutwal.  
Description of license or licenses applied for : Bottling and wholesale of foreign liquor at premises No. 35, Fishers' Hill street, Mutwal.

1876 ம் ஆண்டு-த்து 3 ம் இலக்கச் சட்டத்தினது 7 ம் பிரிவின் பிரகாரம் 38 ன் கட்டை 25 ம் சங்கிலிக்கும் 39 ன் கட்டைக்கு மிடையிலிருக்கும் மெயில்வை பாதை மாற்றங்களும் ரேலுகளும் திருத்தி செய்வதற்கும், மெயில்வை வழிக்கு தகுதியான சேமத்தைவிடுவதற்கும் என்னும் பகிரங்கதேவைக்கு வேண்டியதான பின்னர்ச் சொல்லப்படும் காணிகளை, அஃதாவது:—

பிரதமப்படத்து இல. 5,011. குறிச்சி—நாத்தாண்டி.

துண்டு. காணியினது பெயர்.	விவரம்.	உரித்தாளியின் பெயர்.	விசாலம்.
1 வளாபிட்டியவத்த	தென்னையத்த தோட்டம்	டபிள்யூ. எம். ருஜபக்ஷ	0 0 9'4
2 பின்வியத்தையும்	காடும் வெண்காணியும்	எஸ். எம். மேனுகாமி மற்றவர்கள்	0 0 32'1
3 நாத்தாண்டியவேவயிஸ் மத்தகெலே	வெண்காணி	முடி	0 3 25'4
4 கடோல்கொடெவத்த	ஷே	சி. சரவணமுத்து துரைசாமி	0 0 28'9
5 எல்கேன்கனத்தையும்	ஷே	எஸ். எம். மேனுகாமி மற்றவர்கள்	0 1 0'1
6 பஹலகும்புற	ஷே	முடி	0 0 16'8
7 எல்கேன்கனத்தையும்	ஷே	எஸ். பிரிஸ் அப்புகாமி	0 0 14
8 உளிபுன்பங்குவேகும்புற	வெண்காணி	முடி	0 0 26'1
9 நெதுங்காகும்புற	ஷே	எஸ். எம். மேனுகாமி மற்றவர்கள்	0 0 3'2

எடுத்துக்கொள்வதற்கான எத்தனஞ் செய்யும்படி 1876 ம் ஆண்டு-த்து காணி எடுத்துக்கொள்வதைப்பற்றிய சட்டத்தினது 6 ம் பிரிவின் ஏற்பாடுகளின் பிரகாரம் மந்திராலோசனைச் சபையினது ஆலோசனையுடன் தேசாதிபதியவர்கள் எனக்குக் கற்பனைசெய்திருப்பதனால் அக்காணிகளை ஆட்சிஒப்புக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார் என்பதை 7 ம் பிரிவின் படி வேண்டிய பிரகாரம் நான் இதனைக்கொண்டு பிரசித்தமாய் விளம்பரஞ்செய்கிறேன்.

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது அவரவருடைய காரியகாரர் மூலமாய் 1921 ம் ஆண்டு ஜப்பசிமாசம் 11 ன் தேதியிலன்று காலை 10 மணிக்கு மாறாவில் தானையத்தில் என்முன்பாக வெளிப்பட்டுத் தத்தமக்கு அக்காணிகளிலுள்ள உடந்தைகளினது தன்மையையும் அவ்வுடந்தைகளுக்காய்த் தாம் சாதிக்கும் உரித்துகளின் தொகையையும் விவரங்களையும் சொல்லும்படி இதனால் அவர்களிடத்திற் கேட்டுக்கொள்ளப்படுகின்றது.

புத்தளம் கச்சேரி,  
1921 ம் ஆண்டு ஆவணிமீ 26 ன் உ.

டபிள்யூ. கே. எச். கெம்பெல்,  
உதவி அரசாட்சி ஏசண்டு.

1876 ம் ஆண்டு-த்து 3 ம் இலக்கச் சட்டத்தினது 7 ம் பிரிவின் பிரகாரம் மாவிலக்கு மாடிக்கும் ஓர் வீட்டுக்காக என்னும் பகிரங்கதேவைக்கு வேண்டியதான பின்னர்ச் சொல்லப்படும் காணியை, அஃதாவது:—

பிரதமப்படத்து இலக்கம் 5,014. குறிச்சி—வீறகேனை.

துண்டு. காணியினது பெயர்.	விவரம்.	உரித்தாளியின் பெயர்.	விசாலம், ஏ. தூ. ப.
1 அம்பகாகும்புறமில்லவை	தென்னந்தோட்டம்	எஸ். ஏ. டபிள்யூ. சின்னே அப்புகாமி	0 0 20'7

எடுத்துக்கொள்வதற்கான எத்தனஞ்செய்யும்படி 1876 ம் ஆண்டு-த்து காணி எடுத்துக்கொள்வதைப்பற்றிய சட்டத்தினது 6 ம் பிரிவின் ஏற்பாடுகளின் பிரகாரம் மந்திராலோசனைச் சபையினது ஆலோசனையுடன் தேசாதிபதியவர்கள் எனக்குக் கற்பனைசெய்திருப்பதனால், அக்காணியை ஆட்சிஒப்புக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார் என்பதை 7 ம் பிரிவின் படி வேண்டிய பிரகாரம் நான் இதனைக்கொண்டு பிரசித்தமாய் விளம்பரஞ்செய்கிறேன்.

மேற்குறித்த காணிக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது அவரவருடைய காரியகாரர் மூலமாய் 1921 ம் ஆண்டு ஜப்பசிமாசம் 11 ன் தேதியிலன்று காலை 10 மணிக்கு மாறாவில் தானைய வீட்டில் என்முன்பாக வெளிப்பட்டுத் தத்தமக்கு அக்காணியிலுள்ள உடந்தைகளினது தன்மையையும் அவ்வுடந்தைகளுக்காய்த் தாம் சாதிக்கும் உரித்துகளின் தொகையையும் விவரங்களையும் சொல்லும்படி இதனால் அவர்களிடத்திற் கேட்டுக்கொள்ளப்படுகின்றது.

புத்தளம் கச்சேரி,  
1921 ம் ஆண்டு ஆவணிமீ 26 ன் உ.

டபிள்யூ. கே. எச். கெம்பெல்,  
உதவி அரசாட்சி ஏசண்டு.

1876 ம் ஆண்டு-த்து 3 ம் இலக்கச் சட்டத்தினது 7 ம் பிரிவின் பிரகாரம் ஊரூவலை சுதேசபாஷை ஆண்பாடசாலை கட்டுமதற்கு என்னும் பகிரங்க தேவைக்கு வேண்டியதான பின்னர்ச் சொல்லப்படும் காணிகளை அஃதாவது:—

பிரதமப்படத்து இல. 3,074. குறிச்சி—கெவந்தேனிய மெடாக்கோறனை.

துண்டு. காணியினது பெயர்.	விவரம்.	உரித்தாளியின் பெயர்.	விசாலம்.
1 உல்பொத்திவத்தை	சேனை	மதுமாகே மொகோட்டிகாமி	0 1 22'2
2 ஷே	ஓட்டாலவேயந்த ஒரு வீடுடைய சேனை	ஷே	0 2 24'3

எடுத்துக்கொள்வதற்கான எத்தனஞ் செய்யும்படி 1876 ம் ஆண்டு-த்து காணி எடுத்துக் கொள்வதைப்பற்றிய சட்டத்தினது 6 ம் பிரிவின் ஏற்பாடுகளின் பிரகாரம் மந்திராலோசனைச் சபையினது ஆலோசனையுடன் தேசாதிபதியவர்கள் எனக்குக் கற்பனை செய்திருப்பதனால், அக்காணிகளை ஆட்சி ஒப்புக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார் என்பதை 7 ம் பிரிவின் படி வேண்டிய பிரகாரம் நான் இதனைக்கொண்டு பிரசித்தமாய் விளம்பரஞ்செய்கிறேன்.

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது அவரவருடைய காரியகாரர் மூலமாய் 1921 ம் ஆண்டு ஜப்பசிமாசம் 10 ன் தேதியிலன்று பிற்பகல் 1.50 மணிக்கு பலாங்கொடை நீதித்தலத்தில் என்முன்பாக வெளிப்பட்டுத் தத்தமக்கு அக்காணிகளிலுள்ள உடந்தைகளினது தன்மையையும் அவ்வுடந்தைகளுக்காய்த் தாம் சாதிக்கும் உரித்துகளின் தொகையையும் விவரங்களையும் சொல்லும்படி இதனால் அவர்களிடத்திற் கேட்டுக்கொள்ளப்படுகின்றது.

இரத்தினபுரிக் கச்சேரி,  
1921 ம் ஆண்டு ஆவணிமீ 23 ன் உ.

ஜி. எஸ். ஆர். பிறவனிங்,  
அரசாட்சி ஏசண்டு, சப்பிரகமுலு

1876 ம் ஞாபு-த்து 3 ம் இலக்கச் சட்டத்தினது 7 ம் பிரிவின் பிரகாரம் பலாங்கொடை பெண்பாடசாலைக் கக்கூசுக்கு என்னும் பகிரங்கதேவைக்கு வேண்டியதான பின்னர்ச் சொல்லப்படும் காணியை, அந்தாவது:—

பிரதமபடத்து இல. 3,084. குறிச்சி—பலாங்கொடை.

துண்டு. காணியினது பெயர். விவரம். உரித்தானியின் பெயர். விசாலம், ஏ. ஹ. ப.  
1 ஸ்கோலேவத்தை .. தோட்டம் .. காசின் லெப்பே மொகமது லெப்பே மரிககார் .. 0 0 1'85

எடுத்துக் கெள்வதற்கான எத்தனஞ் செய்யும்படி 1876 ம் ஞாபு-த்துக் காணி எடுத்துக் கொள்வதைப்பற்றிய சட்டத்தினது 6 ம் பிரிவின் ஏற்பாடுகளின் பிரகாரம் மந்திராலோசனைச் சபையினது ஆலோசனையுடன் தேசாதிபதியவர்கள் எனக்குக் கற்பனைசெய்திருப்பதனால், அக்காணியை ஆட்சிஒப்புக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார் என்பதை 7 ம் பிரிவன்படி வேண்டிய பிரகாரம் நான் இதனைக்கொண்டு பிரசித்தமாய் விளம்பரஞ்செய்கிறேன்.

மேற்குறித்த காணிக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது அவரவருடைய காரியகாரர் மூலமாய் 1921 ம் ஞாபு ஜப்பசி மாசம் 10 ந்தேதியிலன்று பிற்பகல் 1'45 மணிக்கு பலாங்கொடை நீதிஸ்தலத்தில் என்முன்பாக வெளிப்பட்டுத் தத்தமக்கு அக்காணியிலுள்ள உடற்கைகளினது தன்மையையும் அவ்வுடற்கைகளுக்காய்த் தாம் சாதிக்கும் உரித்துகளின் தொகையையும் விவரங்களையும் சொல்லும்படி இதனால் அவர்களிடத்திற் கேட்டுக்கொள்ளப்படுகின்றது.

இரெத்தினபுரிக் கச்சேரி,  
1921 ம் ஆண்டு ஆவணிமீ 23 ந் உ.

ஜீ. என். ஆர். பிறவ்ளிங்,  
அரசாட்சி ஏசண்டு, சப்பிரகமுவா.

உரிமைமெறும் யாழ்நிலத்தின் முன்னறிவித்தல்களைக் குறித்த விளம்பரங்கள்.

[அறிவித்தல் இல. 7,941, குருநாக்கல்.]

இதன்பின் சொல்லப்படும் காணிகளுள் ஒன்றிலேனும் பலவிலேனும் எவ்வித உடற்கையையினும் தங்களுக்குள்ள டென உரித்துப்பேசுவோர்கள் யாருமிருந்தால், அவர்கள் 1921 ம் ஞாபு (செப்ரம்பர்) புரட்டாதிமீ 2 ந்தேதி துவக்கம் மூன்று மாசத்திற்குள், 1897 ம், 1899 ம், 1900 ம், 1903 ம் ஆண்டுகளின் பாணிலச் சட்டங்களின் 28 ம் பிரிவின் பிரகாரம் ஏற்படுத்திய விசேஷ உத்தியோகத்தர் என். ஏ. காமரொன் துரை அவர்களிடம் கொழும்பிலிருக்கும் அவருடைய கந்தோரில் முகாமுகமாயேனும் எழுத்து மூலமாயேனும் தங்களுக்குண்டெனும் உரித்தை அல்லது உடற்கையைத் தெரிவி யாவிடில் சொல்லிய விசேஷ உத்தியோகத்தர் சொல்லிய சட்டங்களால் தமக்கு உண்டாய அதிகாரத்தைக்கொண்டு சொல்லிய காணிகளை அல்லது அவைகளுள் உரித்துப்பேசப்படாதவைவற்றை முடிக்குரிய ஆதனமெனத் தமது கைச்சாத்திட்டு எழுத்து மூலமாய் வெளிப்படுத்துவார் என்பதை அறிந்துகொள்க.

என். ஏ. காமரொன்,  
விசேஷ உத்தியோகத்தர்.

குறிப்பு.—இக்காணிக ளெவற்றிலேனும்முள்ள வழியுரித்து அக்காணிகளுக்குள்ள உரித்தாமென்பதை யறிந்து கொள்க.

சட்டிய காணிகளின் விவரம்.

வடமேன் மாகாணம் குருநாக்கல் டிஸ்திரிக் தேவமெதிகத்தத்து கிரத்தலானக் கோறையில் குறுண்டுக்கும்புறம் கிராமத்திலிருக்கு மித்துடனணக்கப்படும் படப்பிரதிகளில்\* விவரித்தபடியே கீழ்க்குறிக்கப்படும் காணித் துண்டுகள்:—

I.—இலங்கை யளவைப் பிரதமபடம் 1,679.

காணித் துண்டு. காணியின் பெயர். விசாலம், ஏ. ஹ. ப.  
10 .. குறுக்கொடயில்லேவ .. .. 0 0 16

எல்லைகளாவன: வடக்கும் கிழக்கும்—பாணிலச்சட்டங்களின் பிரகாரம் முடிக்குரியதெனத் தீர்க்கப்பட்ட புஸ்புட்டுவென (கன்சபாவரோட்டிச் சேமிப்பு); தெற்கு-முடி வுருத்தாடும் மகாவெவெ (குளம்) தென்னக்கோன் முதியான்சிலாகே மல்காமியும் மறுபேரு முருத்தாடும் குறுக்கொடயேன; மேற்கு-தென்னக்கோன் முதியான்செலாகே மல்காமியும் மறுபேரு முருத்தாடும் குறுக்கொடயேன, பாணிலச்சட்டங்களின் பிரகாரம் முடிக்குரியதெனத் தீர்க்கப்பட்ட புஸ்புற்றுவென (கன்சபாவ ரோட்டிச்சேமிப்பு).

II.—இலங்கை யளவைப் பிரதமபடம் 1,679.

காணித் துண்டு. காணியின் பெயர். விசாலம், ஏ. ஹ. ப.  
25A .. கோங்காமுலயேன .. .. 2 3 9

எல்லைகளாவன: வடக்கு-கெவியாவக் கிராம வெல்லை; கிழக்கு-தென்னக்கோன்முதியன்செலாகே புஞ்சிறுவலும் மின்னு மொருவரு முருத்தாடும் கோங்காமுலயேன; தெற்கு-பாணிலச்சட்டங்களின் பிரகாரம் முடிக்குரியதெனத் தீர்க்கப்பட்ட காற்பாலை; மேற்கு-பட்டயில்லிக்கமக் கிராம வெல்லை.

III.—இலங்கை யளவைப் பிரதமபடம் 1,679.

காணித் துண்டு. காணியின் பெயர். விசாலம், ஏ. ஹ. ப.  
67A .. மீகாமுல்லயேன .. .. 1 2 3  
67B .. டை .. .. 1 1 30

2 3 33.

எல்லைகளாவன: வடக்கு-முடியால் வீற்கப்பட்ட தல்காமுல்லயேன, முடியால் வீற்கப்பட்ட கோம்பகாமுல்லவத்த, (337,622 ம் உ. ப. ல்காணுங் காணி) முடியால் வீற்கப்பட்ட கோம்பகாமுல்லவத்த; கிழக்கு-தென்னக்கோன் முதியான்செலாகே கிளிபண்டாவும் மறுபேரு முருத்தாடும் மீகாமுல்லயேன, தென்னக்கோன் முதியன்செலாகே முதலிகாமியும் மொருவரு முருத்தாடும் மீகாமுல்லயேன; தெற்கு-தென்னக்கோன் முதியன்செலாகே முதலிகாமியும் மின்னு

\*இங்கிலீசின் மூன்றாம் பாகம் 1176—1178 ம் பக்கங்களின் படங்களைப் பார்க்குக.



மொருவரு முருத்தாடும் மீகாமுல்லகேன, தென்னக்கோன் முதியான்சிலாகே மன்மெனிக்காவு யின்னு மொருவரு முருத்தாடும் தியுலக்காக்கும்பும; மேற்கு-தென்னக்கோன் முதியன்செலாகே மன்மெனிக்காவும் யின்னு மொருவரு முருத்தாடும் தியுள்காக்கும்பும, தென்னக்கோன்முதியன்செலாகே புஞ்சிறுவலும் மறுபேரு முருத்தாடும் தெம்மட்டமலாகேவெல, முடி வருத்தாடும் தல்காமுலவத்த, முடியால் விற்கப்பட்ட தல்காமுல்லகேன.

IV.—இலங்கை யளவைப் பிரதமபடம் 1,679.

காணித் துண்டு.	காணியின் பெயர்.	வீசாலம், ஏ. நூ. ப.
76A ..	கோங்காமுல்லகேன (காணிக்கடாகப் போரும் பாதை புறணிங்கலாக)	.. 1 3 4

எல்லகளாவன: வடக்கு-கன்சப்பாவ ரேட்டி, முடியால் விற்கப்பட்ட கோங்காமுல்லகேன (343,309 ம் உ. ப. ல் காணுங் காணி), கிழக்கு-முடியால் விற்கப்பட்ட கோங்காமுல்லகேன (343,309 ம் உ. ப. ல் காணுங் காணி), முடியால் விற்கப்பட்ட கோங்காமுல்லகேன (342,381 ம் உ. ப. ல் காணுங் காணி); தெற்கு-முடியால் விற்கப்பட்ட கோங்காமுல்லகேன, (342,381 ம் உ. ப. ல் காணுங் காணி) பாணிலச்சட்டங்களின் பிரகாரம் முடிக்குரியதெனத் தீர்க்கப்பட்ட காற்பாதை; மேற்கு-பாணிலச்சட்டங்களின் பிரகாரம் முடிக்குரியதெனத் தீர்க்கப்பட்ட காற்பாதை, ஒரு கன்சப்பாவ ரேட்டி.

V.—இலங்கை யளவைப் பிரதமபடம் 1,679.

காணித் துண்டு.	காணியின் பெயர்.	வீசாலம், ஏ. நூ. ப.
101r ..	புலுகாமுலகேன	.. 1 3 26

எல்லகளாவன: வடக்கு-தென்னக்கோன் முதியன்செலாகே கிறிபண்டாவும் மறுபேரு முருத்தாடும் புலுகாமுலகேன, கிழக்கு-தென்னக்கோன் முதியன்செலாகே மன்மெனிக்காவும் இன்னுமொருவரு முருத்தாடும் தியுள்காக்கும்பும, தென்னக்கோன் முதியன்செலாகே அப்புகாமியும் மறுபேரு முருத்தாடும் தியுள்காக்கும்பும, தென்னக்கோன் முதியன்செலாகே உக்குபண்டாவும் மறுபேரு முருத்தாடும் புலுகாமுலகேன; தெற்கு-தென்னக்கோன் முதியன்செலாகே உக்குபண்டாவும் மறுபேரு முருத்தாடும் புலுகாமுலகேன, முடியுருத்தாடும் வறலேமுக்கலான; மேற்கு-தென்னக்கோன் முதியன்செலாகே கிறிபண்டாவும் மறுபேரு முருத்தாடும் புலுகாமுலகேன.

[குருநாக்கல் வீ. உ. 75—1921.]

[அறிவித்தல் இல. 7,942, குருநாக்கல்.]

இதன்பின் சொல்லப்படும் காணிகளுள் ஒன்றிலேனும் பலவிலேனும் எவ்வித உடந்தையாயினுந் தங்களுக்குண்டென உரித்துப்பேசுவோர்கள் யாருயிருந்தால் அவர்கள், 1921 ம் ஆண்டு (செப்டம்பர்) புரட்டாதிமீ 2 ன் தேதி துவக்கம் மூன்று மாதத்திற்குள் 1897 ம், 1899 ம், 1900 ம், 1903 ம் ஆண்டுகளின் பாணிலச்சட்டங்களின் 28 ம்பிரிவின் பிரகாரம் ஏற்படுத்திய விசேஷ உத்தியோகத்தர் என். ஏ. காமரொன் தாரை அவர்களிடம் கொழும்பிலிருக்கும் அவருடைய கந்தோரில் முகாமுகமாயேனும் எழுத்து மூலமாயேனும் தங்களுக்குண்டெனும் உரித்தை அல்லது உடந்தையைத் தெரிவிக்காவிடில், சொல்லிய விசேஷ உத்தியோகத்தர் சொல்லிய சட்டங்களால் தமக்கு உண்டாய் அநிகாரத்தைக்கொண்டு சொல்லிய காணிகளை அல்லது அவைகளுள் உரித்துப்பேசப்படாதவற்றை முடிக்குரிய ஆதனமெனத் தமது கைச்சாத்திட்டு எழுத்து மூலமாய் வெளிப்படுத்துவார் என்பதை அறிந்துகொள்க.

என். ஏ. காமரொன்,  
விசேஷ உத்தியோகத்தர்.

குறிப்பு.—இக்காணிகளெவற்றிலேனும்முள்ள வழியுரித்து அக்காணிகளுக்குள்ள உரித்தாமென்பதை அறிந்துகொள்க.

சட்டிய காணிகளின் விவரம்.

வடமேன் மாகாணம் குருநாக்கல் டிஸ்ட்ரிக்ட் தேவமெகி காத்தத்தைச்சேர்ந்த கிமத்தலானக் கோறையில் லோக்குமக கிராமத்திலிருந்து யித்துட னணைக்கப்படும் படப்பிரதிகளில்\* விபரித்தபடியே கீழ்க்குறிக்கப்படுங் காணித்துண்டுகள்:—

I.—இலங்கை யளவைப் பிரதமபடம் 1,700.

காணித் துண்டு	காணியின் பெயர்.	வீசாலம், ஏ. நூ. ப.
1 ..	போகாமுலகேன	.. 6 3 19

எல்லகளாவன: வடக்கு-மதாதேனக் கிராம வெல்லி, ஆராச்சியாயிருந்த கேனேயகே முதியன்செலாகே மெனிக்ரூளையும் கிறியெத்தனவும் உருத்தாடும் போகாமுலகேன; கிழக்கு-ஆராச்சியாயிருந்த கேனேயகே முதியன்செலாகே மெனிக்ரூளையும் கிறியெத்தனவும் உருத்தாடும் போகாமுலகேன, வடுவிதானலாகே பிணைதேயும் மறுபேரு முருத்தாடும் லொக்குமகாவெல, வடுவிதானலாகே ரிக்கிறியப்புணைதே வருத்தாடும் சியம்பலகாமுலகமத்த, வடுவிதானலாகே பிணைதேயும் மறுபேரு முருத்தாடும் லொக்குமகாவெல, வடுவிதானலாகே பிணைதேயும் மறுபேரு முருத்தாடும் போகாமுலகேன, வடுவிதானலாகே ரிக்கிறிய அப்புணைதேயும் இன்னுமொருவரு முருத்தாடும் லொக்குமகாவெல (குளம்), வடுவிதானலாகே பிணைதேயும் மறுபேரு முருத்தாடும் லொக்குமகாவெலக்கும்பும; தெற்கு-முடியால் விற்கப்பட்ட கிறிவானபத்தாகேவத்த (343,719 ம் உ. ப. ல் காணுங் காணி), முடியால் விற்கப்பட்ட கிறிவானபத்தாகேயேன (343,719 ம் உ. ப. ல் காணுங் காணி); மேற்கு-முடியால் விற்கப்பட்ட கிறிவானபத்தாகேயேன (343,719 ம் உ. ப. ல் காணுங் காணி), மத்தேனக் கிராமவெல்லி.

II.—இலங்கை யளவைப் பிரதமபடம் 1,700.

காணித் துண்டு.	காணியின் பெயர்.	வீசாலம், ஏ. நூ. ப.
14A ..	தங்காமுலகேன	.. 0 2 23

எல்லகளாவன: வடக்கு-முடியால் விற்கப்பட்ட தங்காமுலவத்த, (339,024 ம் உ. ப. ல் காணுங் காணி) வடுவிதானலாகே பிணைதேயும் மறுபேரு முருத்தாடும் கொங்காமுலவத்த; கிழக்கு-வடுவிதானலாகே பிணைதேயும் மறுபேரு முருத்தாடும் கொங்காமுலவத்த (ரேட்டிச் சேமிப்பு); தெற்கு-ரேட்டிச் சேமிப்பு, முடியால் விற்கப்பட்ட தங்காமுலகேயேன (339,026 ம் உ. ப. ல் காணுங் காணி); மேற்கு-முடியால் விற்கப்பட்ட தங்காமுலகேயேன (339,026 ம் உ. ப. ல் காணுங் காணி), முடிக்குரிய கொங்காமுலவத்த, முடியால் விற்கப்பட்ட தங்காமுலவத்த (339,024 ம் உ. ப. ல் காணுங் காணி).

\*இங்கிலீசின் முன்றும் பாகம் 1178—1180 ம் பக்கங்களின் படங்களைப் பார்க்குக.

III.—இலங்கை யளவைப் பிரதமபடம் 1,700.

காணித்துண்டு.	காணியின் பெயர்.	விசாலம், ஏ. நூ. ப.
14 ..	தல்காமுலயேன ..	3 0 28
14C ..	கசுகாமுலவத்த ..	0 1 38
14D ..	கசுகாமுலவத்தயேன ..	0 1 28
24D ..	கோங்காமுலயேன ..	7 3 39
24F ..	போகாமுலயேன ..	0 2 21
24G ..	போகாமுலயேன ..	1 0 32
(காணிக்கடாகப்போகும் ரேட்டுப் புறநீங்கலாக)		
		13 3 26

எல்லைகளாவன : வடக்கு-மெதகம்பொலரூலலகே உக்குமெனிக்கா வருத்தாடும் ககற்றகாக்கும்புற, முடியால் வீறகப்பட்ட தங்காமுலவத்த (339,024 ம் உ. ப. ல் காணுங் காணி), முடியால் வீறகப்பட்ட தங்காமுலவத்த (339,024 ம் உ. ப. ல் காணுங் காணி), முடிக்குரிய கொம்பகாமுலவத்த, முடியால் வீறகப்பட்ட தங்காமுலயேன (339,026 ம் உ. ப. ல் காணுங் காணி), தெற்றிப்பொலவிலிருந்து இகலமிகஸ்பிறறியவுக்குப் போகும் ரேட்டு, ரேட்டுச் சேமிப்பு, வடுவிதானலாகே பினுரைதேயும் மறுபேரு முருத்தாடும் கொங்காமுலவத்த; கிழக்கு-இகலமிகஸ்பிறறியக் கிராம வெல்லை, இகலமிகஸ்பிறறியிலிருந்து தெற்றிப்பொலவுக்குப் போகும் ரேட்டு, இகலமிகஸ்பிறறியவிலிருந்து பன்னிக்கமவுக்குப் போகும் ரேட்டு, (கொறக்ககாக்கொற்றுவக் கிராம வெல்லை); தெற்கு-இகலமிகஸ்பிறறியவிலிருந்து பன்னிக்கமவுக்குப் போகும் ரேட்டு, (கொறக்ககாக்கொற்றுவக் கிராம வெல்லை); பன்னிக்கமக் கிராம வெல்லை; மேற்கு-பன்னிக்கமக் கிராம வெல்லை, வடுவிதானலாகே பினுரைதேயும் மறுபேரு முருத்தாடும் காற்றகாமுலயேன, முடியுருத்தாடும் அருத்வெவ (குளம்), வடுவிதானலாகே பினுரைதேயும் மறுபேரு முருத்தாடும் கொலன்காமுலயேன, ரேட்டுச் சேமிப்பு), முடிக்குரிய தங்காமுலவத்த.

கவனிப்பு.—மேற்குறித்த வெல்லைகளுக் குட்பட்டனவாகிய கீழ்க்குறிக்கும் காணித்துண்டுக ளிவ்வறிவினிப்பகுதியினின்றும் விலகப்பட்டிருக்கின்றன வென்பதையும் தின் விசாலத்தொகையாகும் 1 ஏக்கர் 2 நூட் 36 பேட்சம் மேற் சொல்லிய 13 ஏக்கர் 3 நூட் 26 பேட்சக்குள்ளு மடங்கவிலை யென்பதையும் கவனிக்கவேண்டியது :—

இலங்கை யளவைப் பிரதமபடம் 1,700.

காணித்துண்டு.	காணியின் பெயர்.	விசாலம், ஏ. நூ. ப.
24H ..	ககற்றகாமுலயேன ..	1 2 36

[குருநாக்கல் வி. உ. 76—1921.]

[அறிவித்தல் இல. குருநாக்கல், 7,943.]

இதன்பின் சொல்லப்படும் காணியில் எவ்வித உடந்தையாயினும் தங்களுக்குண்டென உரித்துப்பேசுவோர்கள் யாருமிருந்தால், அவர்கள் 1921 ம் ஆண்டு (செப்டம்பர்) புரட்டாதிமீ 2 தேதி துவக்கம் மூன்று மாசத்திற்குள் 1897 ம், 1899 ம், 1900 ம், 1903 ம் ஆண்டுகளின் பாணிலச்சட்டங்களின் 28 ம் பிரிவின் பிரகாரம் ஏற்படுத்திய விசேஷ உத்தியோகத்தர் என். ஏ. காமரான் துரை அவர்களிடம் கொழும்பிலிருக்கும் அவருடைய கந்தோரில் முகாமுகமாயேனும் எழுத்து மூலமாயேனும் தங்களுக்குண்டெனும் உரித்தை அல்லது உடந்தையைத் தெரிவியாவிடில் சொல்லிய விசேஷ உத்தியோகத்தர் சொல்லிய சட்டங்களால் தமக்கு உண்டாய அநிகாரத்தைக்கொண்டு உரித்துப்பேசப்படாததாகிய சொல்லிய காணி முடிக்குரிய ஆதனமெனத் தமது கைச்சாத்திட்டு எழுத்துமூலமாய் வெளிப்படுத்துவார் என்பதை அறிந்துகொள்க.

என். ஏ. காமரான்,  
விசேஷ உத்தியோகத்தர்.

குறிப்பு.—இக்காணிக்குள்ள வழியுரித்து அக்காணிக்குள்ள உரித்தா மென்பதை அறிந்துகொள்க.

சட்டிய காணியின் விவரம்.

வடமேன் மாகாணம் குருநாக்கல் டிஸ்டிரிக்ட் தேவமெதி காத்தத்தைச்சேர்ந்த கிழத்தலானக் கோழையில் கெம்முல்லைகமக் கிராமத்திலிருந்து யித்துட னீணக்கப்படும் படப்பிரதியில்\* விவரித்தபடியே 1,701 ம் இலங்கை யளவைப் பிரதமபடத்திலே 15 ஆங் காணித்துண்டாய்க் காட்டப்பட்டு 6 ஏக்கர் 1 நூட் 9 பேட்ச விசாலங்கொண்டதும் பொதுவாக பனுகாமுலயேன என்னும் பெயரினா லறியப்பட்டு அல்லது அழைக்கப்படுவதுமான காணித்துண்டு. இதற்கெல்லைகளாவன : வடக்கு-பகலமிகஸ்பிறறியக் கிராம வெல்லை; கிழக்கு-வடுவிதானக் கிராம வெல்லை; தெற்கு-மேற்குமும் போடிதாமலாகே புஞ்சியும் கொட்டம்பிறறிய படாவும் உருத்தாடும் மாறகாயேன; மேற்கு-முடியால் வீறகப்பட்ட பனுகாமுலவத்த, (338,981 ம் உ. ப. ல் காணுங் காணி) முடியால் வீறகப்பட்ட வெல்வத்த, (339,008 ம் உ. ப. ல் காணுங் காணி), கீனகாபிறறிய ஆளுச்சிகே சித்தப்பவும் மறுபேரு முருத்தாடும் டங்காகும்புற.

\*இங்கிலீசின் மூன்றாம் பாகம் 1180 ம் பக்கத்தின் படத்தைப் பார்க்குக.

[குருநாக்கல் வி. உ. 77—1921.]

[அறிவித்தல் இலக்கம் 7,944, குருநாக்கல்.]

இதன்பின் சொல்லப்படும் காணியில் எவ்வித உடந்தையாயினும் தங்களுக்குண்டென உரித்துப்பேசுவோர்கள் யாருமிருந்தால், அவர்கள் 1921 ம் ஆண்டு (செப்டம்பர்) புரட்டாதிமீ 2 தேதி துவக்கம் மூன்று மாசத்திற்குள் 1897 ம் 1899 ம், 1900 ம், 1903 ம் ஆண்டுகளின் பாணிலச்சட்டங்களின் 28 ம் பிரிவின் பிரகாரம் ஏற்படுத்திய விசேஷ உத்தியோகத்தர் என். ஏ. காமரான் துரை அவர்களிடம் கொழும்பிலிருக்கும் அவருடைய கந்தோரில் முகாமுகமாயேனும் எழுத்து மூலமாயேனும் தங்களுக்குண்டெனும் உரித்தை அல்லது உடந்தையைத் தெரிவியாவிடில், சொல்லிய விசேஷ உத்தியோகத்தர் சொல்லிய சட்டங்களால் தமக்கு உண்டாய அநிகாரத்தைக்கொண்டு உரித்துப்பேசப்படாததாகிய சொல்லிய காணி முடிக்குரிய ஆதனமெனத் தமது கைச்சாத்திட்டு எழுத்து மூலமாய் வெளிப்படுத்துவார் என்பதை அறிந்துகொள்க.

என். ஏ. காமரான்,  
விசேஷ உத்தியோகத்தர்.

குறிப்பு.—இக்காணிக்குள்ள வழியுரித்து அக்காணிக்குள்ள உரித்தாமென்பதை அறிந்துகொள்க.

சட்டிய காணியின் விபரம்.

வடமேன் மாகாணம் குருநாகல் டிஸ்திரிக் தேவமெதி காத்பத்தைச் சேர்ந்த கிழத்தலானக் கோற்றையில் தெங்கொட கெதிக் கிராமத்திலிருந்து மித்துடனணைக்கப்படும் படப்பிரதிகியில்\* விபரித்தபடியே 1691 ம் இலங்கையளவைப் பிரதம படத்திலே 43 ரூ ஆங் காணித் துண்டாய்க் காட்டப்பட்டு 7 ஏக்கர் விசாலங்கொண்டதும் பொதுவாக கொட்டச்சிறிகேன என்னும் பெயரினாலுயிப்பட்டு அல்லது அழைக்கப்படுவதுமான காணித்துண்டு இதற் கெல்லிகளாவன: வடக்கு-முடியால் விற்கப்பட்ட கொட்டச்சிறிகேன. (339,840 ம் உ. ப. ல் காணும் காணி); கிழக்கு-பாதை, மெதகம் கிராம வெல்லி); தெற்கு-தென்னக்கோன் முதியான்செலாகே அப்புகாமி யுரித்தாடும் கமண்டகாமுலகேவ; மேற்கு-தென்னக்கோன் முதியான்செலாகே மன்காமியும் மறுபேரு முரித்தாடும் மீகாக்கும்புற.

\*இங்கிலீசின் மூன்றாம் பாகம் 1181 ம் பக்கத்தின் படத்தைப் பார்க்குக.

[குருநாகல் வி. உ. 78—1921.]

[அறிவித்தல் இல. 7,945, குருநாகல்.]

இதன்பின் சொல்லப்படும் காணிகளுள் ஒன்றிலேனும் பலவிலேனும் எவ்வித உடந்தையாயினும் தங்களுக்குண்டென உரித்துப்பேசுவார்கள் யாருமிருந்தால் அவர்கள் 1921 ம் (ஸ்ரீ செப்மெம்பர்) புரட்டாதிமீ 2 ன் தேதி துவக்கம் மூன்று மாதத்திற்குள், 1897 ம், 1899 ம், 1900 ம், 1903 ம் ஆண்டுகளின் பாணிலச்சட்டங்களின் 28 ம் பிரிவின் பிரகாரம் ஏற்படுத்திய விசேஷ உத்தியோகத்தர் என். ஏ. காமரொன் துரை அவர்களிடம் கொழும்பிலிருக்கும் அவருடைய கந் தோரில் முகாமுகமாயேனும் எழுத்து மூலமாயேனும் தங்களுக்குண்டெனும் உரித்தை அல்லது உடந்தையைத் தெரிவியா விடல், சொல்லிய விசேஷ உத்தியோகத்தர் சொல்லிய சட்டங்களால் தமக்கு உண்டாய அகிகாரத்தைக்கொண்டு சொல்லிய காணிகளை அல்லது அவைகளுள் உரித்துப்பேசப்படாதவைற்றை முடிக்குரிய ஆதனமெனத் தமது கைச்சாத்திட்டு எழுத்து மூலமாய் வெளிப்படுத்தவார் என்பதை அறிந்துகொள்க.

என். ஏ. காமரொன்,  
விசேஷ உத்தியோகத்தர்.

குறிப்பு—இக்காணிகளெவற்றிலேனுமுள்ள வழியுரித்து அக்காணிகளுக்குள்ள உரித்தாமென்பதை அறிந்து கொள்க.

சட்டிய காணிகளின் விபரம்.

வடமேன் மாகாணம் குருநாகல் டிஸ்திரிக் தேவமெதி காத்பத்து கிழத்தலானக் கோற்றையில் கொற்றம்பேப்பிறதியக் கிராமத்திலிருந்து மித்துடனணைக்கப்படும் படப்பிரதிகியில்\* விபரித்தபடியே கீழ்க்குறிக்கப்படும் காணித்துண்டுகள்:—

I.—இலங்கை யளவைப் பிரதமபடம் 1,713.

காணித்துண்டு.	காணியின் பெயர்.	விசாலம்; ஏ. ரூ. ப.
12 ..	காற்றகாமுலயேன	.. 4 1 11

எல்லிகளாவன: வடக்கு-கொற்றத்தல்பேடி துறையல்லாகே உக்குவவும் மறுபேடி முருத்தாடும் மீக்கங்கலாகையேன; கிழக்கு-ஓயகாவல; தெற்கு-கொற்றத்தல்பேடி துறையல்லாகே உக்குவவும் மறுபேடி முருத்தாடும் காற்றகாமுலயேன, முடியால் விற்கப்பட்ட எலகாவலத்த, (339,284 ம் உ. ப. ல் காணும் காணி); மேற்கு, முடியால் விற்கப்பட்ட எலகாவலத்த, (339,284 ம் உ. ப. ல் காணும் காணி) பாதை, கொற்றத்தல்பேடி துறையல்லாகே அறும வருத்தாடும் செலம்பகாமுலகும்புற.

II.—இலங்கையளவைப் பிரதமபடம் 1,713.

காணித்துண்டு.	காணியின் பெயர்.	விசாலம், ஏ. ரூ. ப.
25ஈ ..	மைலகாமுலயேன	.. 5 0 28

எல்லிகளாவன: வடக்கு-முடி யுருத்தாடும் காற்பாதைச் சேயிப்பு; கிழக்கு-முடியால் விற்கப்பட்ட காற்றகாமுலயேன (339,103 ம் உ. ப. ல் காணும் காணி), முடியால் விற்கப்பட்ட காற்றகாவலத்த, (338,418 ம் உ. ப. ல் காணும் காணி), முடியால் விற்கப்பட்ட கிக்காமுலவத்த, (338,345 ம் உ. ப. ல் காணும் காணி); தெற்கு-முடியால் விற்கப்பட்ட தெலம்பகாமுலவத்த, (338,344 ம் உ. ப. ல் காணும் காணி), முடியால் விற்கப்பட்ட சியம்பலகாமுலவத்த, (337,189 ம் உ. ப. ல் காணும் காணி); மேற்கு-முடியால் விற்கப்பட்ட தல்காமுலவத்த, (339,316 ம் உ. ப. ல் காணும் காணி), முடியால் விற்கப்பட்ட மைலகாமுலவத்த, (342,174 ம் உ. ப. ல் காணும் காணி), முடியால் விற்கப்பட்ட மைலகாமுலயேன, (342,174 ம் உ. ப. ல் காணும் காணி), முடி யுருத்தாடும் காற்பாதைச் சேயிப்பு.

\*இங்கிலீசின் மூன்றாம் பாகம் 1182 ம் பக்கத்தின் படத்தைப் பார்க்குக.

[குருநாகல் வி. உ. 79—1921.]

[அறிவித்தல் இல. 7,946, கொழும்பு.]

1897 ம், 1899 ம், 1900 ம், 1903 ம் ஆண்டுகளின் வெண்ணிலங்களைப்பற்றிய அறிவித்தல்.

இதிலே பின்னர்ச் சொல்லப்படும் காணியிலே ஏதும் உடந்தையுள்ளவர்களென உரித்துப்பேசுவார்கள் யாருமுண்டானால், அவர்கள், 1921 ம் (ஸ்ரீ செப்டம்பர்) புரட்டாதிமீ 2 ன் தேதியிலிருந்து மூன்று மாதத்தின்கொழும்புக் கச்சேரியில் கொழும்பு நீர்கொழும்பு டிஸ்திரிக்ருகளின் உதவி அரசாட்சி ஏசென்று அவர்கள் முகநாவில் அல்லது எழுத்து மூலமாகத் தெரிப்பட்டு சொல்லப்பட்ட காணிக்கு அல்லது அதிலே யாதும் உடந்தைக்கு உரித்துண்டெனச் சாதித்தாலன்றி, சொல்லப்பட்ட காணி உதவி அரசாட்சி ஏசென்று அவர்களுக்கு சொல்லப்பட்ட சட்டங்களினால் கொடுக்கப்பட்டிருக்கும் தத்துவங்களின் பிரகாரம் உரித்துப்பேசப்படாததாகிய குறித்த காணி முடிக்குரியதென அவர்களுடைய கையொப்பத்தோடு எழுத்திலே வெளிப்படுத்தவார்கள் என்பதை அறிந்துகொள்க.

ஏச். ஈ. நியூன்காம்,  
கொழும்பு நீர்கொழும்பு டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசெண்டு.

கவனிப்பு.—கீழ்க்குறிக்கப்படும் காணிக்கடாகவிற்குக்கும் வழிப்பாதை உரித்து காணியிலுள்ள சேர்ந்தைக் குறித்.

குறித்த காணியின் விவரம்.

மேல்மாகாணம் கொழும்பு டிஸ்திரிக் சல்பிந்தி கோமளையில் பல்வேபத்துவில் உட்காழும்பு என்னுங் கிராமத்தினர் இத்துடனணைத்திருக்கும் படப்பிரதியில்\* விபரித்தபடியே கீழ்க்குறிக்குங் காணித்துண்டு:—

பிரதம படம் 16,764.

காணித்துண்டு.

காணியின் பெயர்.

விசாலம், ஏ. ஹா. ப.

4 அலுபோகாகேன (ரோட்டுக்குச் சேமித்த நிலம்) .. 0 0 15

எல்லைகளாவன: வடக்கு-முடி உருத்தாடும் அலுபோகாகேன (பி. ப. 16,764/3); கிழக்கு-முடி உருத்தாடும் அலுபோகா (இடுகாடு) (பி. ப. 4,098/4); தெற்கு-கொட்டாவிவிருந்து மாடிவலவுக்குப் போகும் ரோட்டும் 147,029 ம் உரிமைப் படத்தில் விபரித்திருக்கும் காணியும்.

\*இங்கிலீசின் மூன்றாம் பாகம் 1183 ம் பக்கத்தின் படத்தைப் பார்க்கு.

[அறிவித்தல் இல. 7,947, ஊவா.]

1897 ம், 1899 ம், 1900 ம், 1903 ம் ஆண்டுகளின் வெண்கலங்களைப்பற்றிய அறிவித்தல்.

இதிலே பின்னர்ச் சொல்லப்படும் காணியிலே ஏதும் உடந்தை யுள்ளவர்களேன உரித்துப்பேசுபவர்கள் யாரு முண்டானால், அவர்கள் 1921 ம் (ஹு) (செப்டெம்பர்) புரட்டாசிமாதம் 2 ந்தேதியிலிருந்து மூன்று மாதத்தின்களே வகுக்கக் கச்சேரியில் ஊவா மாகாணத்து அரசாட்சி ஏசென்று அவர்கள் முகதாவிற் தெரிபட்டு சொல்லப்பட்ட காணிகளுக்கு அல்லது அகிலேயாதம் உடந்தைக்கு உரித்துண்டெனச் சாதித்தாலன்றி, சொல்லப்பட்ட காணிகள் அரசாட்சி ஏசென்று அவர்களுக்கு 1897 ம் ஆண்டின் 1 ம் இலக்கச் சட்டத்தினால் கொடுக்கப்பட்டிருக்கும் தத்துவங்களின் பிரகாரம் உரித்துப் பேசப்படாததாகிய குறித்த காணிகளை முடிக்குரியதென அவர்களுடைய கையொப்பத்தோடு எழுத்திலே வெளிப்படுத்து வார்கள் என்பதை அறிந்துகொள்க.

ஆர். என். தேன்,  
ஊவா அரசாட்சி ஏசென்று.

சொல்லப்பட்ட காணிகளின் விவரம்.

ஊவா மாகாணத்து வகுக்கக் கச்சேரித்த யற்றுகின்ற பிரிவின் வோகொடை கோரூளையிலுள்ள வேகமக் கிராமத்தில் காணப்படும் பின்வரும் நிலத்துண்டு:—

I.—பிரிவினனி பிரிளான் 2,080.

காணித்துண்டு.

நிலத்தின் பெயர்.

விசாலம், ஏ. ஹா. ப.

1 வெக்கடதென்ன (டையலில் கந்தமவுக்கு என்று விட்டிருக்கும் நிலம்) .. 0 2 28

அதன் எல்லைகள்: வடக்கு-வெக்கடதென்னயேன, முடிக்கு என்று விட்டிருக்கும் நிலம் (1,810 பிரிவினனி பிரிளான் யின் 1,238 ம் துண்டு); கிழக்கு-நாமங்கலையிலிருக்கும் பலனி அப்பாவால் உருத்தாடப்படும் வெக்கடதென்ன (2,080 பிரி வினனி பிரிளானின் 2 ம் துண்டு); தெற்கு-ஆர். ஆர். சரியால் உருத்தாடப்படும் வெலன்மடித்தயேன அல்லது வெலன் மடித்தபத்தன (2,080 பிரிவினனி பிரிளானின் 4 ம் துண்டு); மேற்கு-டையலேகந்தம.

II.—பிரிவினனி பிரிளான் 2,080.

காணித்துண்டு.

நிலத்தின் பெயர்.

விசாலம், ஏ. ஹா. ப.

2 வெக்கடதென்ன .. 1 2 25

அதன் எல்லைகள்: வடக்கு-முடியால் உருத்துப்பேசப்படும் வெக்கடதென்னபத்தன (1,810 பிரிவினனி பிரிளான் துண்டு 1244); கிழக்கு-பலனி அப்பாவால் உருத்தாடப்படும் மாலகந்தம (பிரிவினனி பிரிளான் 2,080 துண்டு 3); தெற்கு-ஆர். ஆர். சரியால் உருத்தாடப்படும் வெலன்மடித்தயேன அல்லது வெலன்மடித்தபத்தன (பிரிவினனி பிரிளான் 2,080 துண்டு 5); மேற்கு-நாமங்கலையிலிருக்கும் பலனி அப்பாவால் உருத்தாடப்படும் வெக்கடதென்ன (பிரிவினனி பிரிளான் 2,080 துண்டு 1).

III.—பிரிவினனி பிரிளான் 2,080.

காணித்துண்டு.

நிலத்தின் பெயர்.

விசாலம், ஏ. ஹா. ப.

3 வெக்கடதென்ன .. 3 3 19

அதன் எல்லைகள்: வடக்கு-முடியால் உருத்தாடப்படும் வெக்கடதென்னபத்தனவாலும், நாமங்கலையிலிருக்கும் பலனி அப்பாவால் உருத்தாடப்படும் வெக்கடதென்னயேன (பிரிவினனி பிரிளான் 2,080 துண்டு 2); கிழக்கு-முடியால் உருத்தாடப்படும் வெக்கடதென்னபத்தன (பிரிவினனி பிரிளான் 1,810 துண்டு 1244) இன்னும் பலனி அப்பாவால் உருத்தாடப்படும் வெலன்மடித்தயேனயும்; தெற்கு-ஆர். ஆர். சரியால் உருத்தாடப்படும் வெலன்மடித்தயேன அல்லது வெலன்மடித்தபத்தன, இன்னும் பலனி அப்பாவால் உருத்தாடப்படும் வெலன்மடித்தயேன; மேற்கு-ஆர். ஆர். சரியால் உருத்தாடப்படும் வெலன்மடித்தயேன அல்லது வெலன்மடித்தபத்தன (பிரிவினனி பிரிளான் 2,080 துண்டு 6); இன்னும் நாமங்கலையிலிருக்கும் பலனி அப்பாவால் உருத்தாடப்படும் வெக்கடதென்ன (பிரிவினனி பிரிளான் 2,080 துண்டு 2).

IV.—பிரிவினனி பிரிளான் 2,080.

காணித்துண்டு.

நிலத்தின் பெயர்.

விசாலம், ஏ. ஹா. ப.

4 வெலன்மடித்தயேன அல்லது வெலன்மடித்தபத்தன .. 0 2 39

அதன் எல்லைகள்: வடக்கு-நாமங்கலையிலிருக்கும் பலனி அப்பாவால் உரித்தாடப்படும் வெக்கடதென்ன (பிரிவினனி பிரிளான் 2,080 துண்டு 1); கிழக்கு-ஆர். ஆர். சரியால் உரித்தாடப்படும் வெலன்மடித்தயேன வெலன்மடித்தபத்தன (பிரிவினனி பிரிளான் 2,080 துண்டு 5); தெற்கு-நாமங்கலையிலிருக்கும் பலனி அப்பாவால் உரித்தாடப்படும் ககவத்தயேன (பிரிவினனி பிரிளான் 2,080 துண்டு 7); மேற்கு-டையலேகந்தம.

V.—பிரிவினனி பிரிளான் 2,080.

காணித்துண்டு.

நிலத்தின் பெயர்.

விசாலம், ஏ. ஹா. ப.

5 வெலன்மடித்தயேன அல்லது வெலன்மடித்தபத்தன .. 1 0 1

அதன் எல்லைகள்: வடக்கு-நாமங்கலையிலிருக்கும் பலனி அப்பாவால் உரித்தாடப்படும் வெக்கடதென்ன (பிரிவினனி பிரிளான் 2,080 துண்டு 2); கிழக்கு-ஆர். ஆர். சரியால் உரித்தாடப்படும் வெலன்மடித்தயேன அல்லது வெலன்மடித்தபத்தன, (பிரிவினனி பிரிளான் 2,080 துண்டு 6) இன்னும் மாலகந்தம; தெற்கு-நாமங்கலையிலிருக்கும் பலனி அப்பாவால் உரித்தாடப்படும் ககவத்தயேன, (பிரிவினனி பிரிளான் 2,080 துண்டு 8); மேற்கு-ஆர். ஆர். சரியால் உரித்தாடப்படும் வெலன்மடித்தயேன அல்லது வெலன்மடித்தபத்தன (பி. பி. 2,080, துண்டு 4).

VI.—பிரிவினனி பிரிளான் 2,080.

காணித்துண்டு.

நிலத்தின் பெயர்.

விசாலம், ஏ. ஹா. ப.

6 வெலன்மடித்தயேன அல்லது வெலன்மடித்தபத்தன .. 4 3 29

அதன் எல்லைகள்: வடக்கு-ஆர். ஆர். சரியால் உருத்தாடப்படும் மலகந்தம வெலன்மடித்தயேன அல்லது வெலன்மடித்தபத்தன, இன்னும் நாமங்கலையிலிருக்கும் பலனி அப்பாவால் உருத்தாடப்படும் வெக்கடதென்ன பிரிவி

\* இங்கிலீசின் மூன்றாம் பாகம் 1183 — 1187 ம் பக்கத்தின் படத்தைப் பார்க்கு.

மினறி பிளான் 2,080, துண்டு 5); கிழக்கு-பலனி அப்பாவால் உருத்தாடப்படும் வெலன்மடித்தயேன; தெற்கு-தலகும் புற, அலகலமெனிக்காவால் உருத்தாடப்படும் வெலமடித்தயேன அல்லது வெலமடித்தபத்தனை (பிநிலிமினறி பிளான் 2,080 துண்டு 11), எம். லேமால் உருத்தாடப்படும் வெலமடித்தயேன, ஆர். ஆர். சநியால் உரித்தாடப்படும் வெலமடித்த யேன அல்லது வெலமடித்தபத்தனை, (பிநிலிமினறி பிளான் 2,080 துண்டு 10); மேற்கு-மலகும்புற, ஆர். ஆர். சநியால் உரித்தாடப்படும் வெலமடித்தயேன அல்லது வெலமடித்தபத்தனை, (பிநிலிமினறி பிளான் 2,080, துண்டு 5); நாமங்கலையில் இருக்கும் பலனி அப்பாவால் உரித்தாடப்படும் ககாவட்டயேன, ஆர். ஆர். சநியால் உரித்தாடப்படும் வெலன்மடித்த யேன அல்லது வெலன்மடித்தபத்தனை, (பிநிலிமினறி பிளான் 2,080, துண்டு 9).

VII.—பிநிலிமினறி பிளான் 2,080.

காணித் துண்டு. நிலத்தின் பெயர். விசாலம், ஏ. ஹ. ப.  
7 .. ககவத்தயேன (டிம்புல்ககா எலவுக்கும் டையலேல்கந்துமைக்கும் என்று விட்டிருக்கும் நிலம்) .. 0 1 16

அதன் எல்லைகள்: வடக்கு-ஆர். ஆர். சநியால் உருத்தாடப்படும் வெலன்மடித்தயேன அல்லது வெலன்மடித்த பத்தனை (பிநிலிமினறி பிளான் 2,080 ம் துண்டு 4); கிழக்கு-நாமங்கலையிலிருக்கும் பலனி அப்பாவால் உருத்தாடப்படும் ககாவத்தயேன (பிநிலிமினறி பிளான் 2,080, துண்டு 8); தெற்கு-ஆர். ஆர். சநியால் உருத்தாடப்படும் வெலமடித்தயேன அல்லது வெலமடித்தபத்தனை, (பிநிலிமினறி பிளான் 2,080, துண்டு 9), மலகந்துமை; மேற்கு-டையலேல்கந்துமைவெல, இன்னும் டிம்புல்ககா.

VIII.—பிநிலிமினறி பிளான் 2,080.

காணித் துண்டு. நிலத்தின் பெயர். விசாலம், ஏ. ஹ. ப.  
8 .. ககாவட்டயேன .. 0 3 6

அதன் எல்லைகள்: வடக்கு-ஆர். ஆர். சநியால் உருத்தாடப்படும் வெலமடித்தயேன அல்லது வெலமடித்தபத்தனை (பிநிலிமினறி பிளான் 2,080 துண்டு 5); கிழக்கு-ஆர். ஆர். சநியால் உருத்தாடப்படும் வெலமடித்தயேன அல்லது மடித்த பத்தனை (பிநிலிமினறி பிளான் 2,080 துண்டு 6), மலகந்துமை; தெற்கும்-நாமங்கலையிலிருக்கும் பளனி அப்பா வால் உருத்தாடப்படும் ககாவத்தயேன பிநிலிமினறி பிளான் 2,080 துண்டு 7).

IX.—பிநிலிமினறி பிளான் 2,080.

காணித் துண்டு. நிலத்தின் பெயர். விசாலம், ஏ. ஹ. ப.  
9 .. வெலன்மடித்தயேன அல்லது வெலன்மடித்தபத்தனை (டிம்புல்ககா எலவுக்கு விட்டிருக்கும் நிலம்) .. 0 0 6

அதன் எல்லைகள்: வடக்கு-நாமங்கலையில் இருக்கும் பளனி அப்பாவால் உருத்தாடப்படும் ககாவத்தயேன (பிநிலி மினறி பிளான் 2,080 துண்டு 7), மலகந்துமை; கிழக்கு-ஆர். ஆர். சநியால் உரித்தாடப்படும் வெலமடித்தயேன அல்லது வெலமடித்தபத்தனை, (பிநிலிமினறி பிளான் 2,080 துண்டு 6); தெற்கு-தலகும்புற அலகல மெனிக்காவால் உரித்தாடப் படும் வெலமடித்தயேன அல்லது வெலமடித்தபத்தனை; மேற்கு-மலகந்துமை, டிம்புல்ககா எல.

X.—பிநிலிமினறி பிளான் 2,080.

காணித் துண்டு. நிலத்தின் பெயர். விசாலம், ஏ. ஹ. ப.  
11 .. வெலன்மடித்தகேன அல்லது வெலன்மடித்தபத்தனை .. 0 2 19

எல்லைகள்: வடக்கு-ஆர். ஆர். சநியால் உரித்தாடப்படும் வெலமடித்தகேன அல்லது வெலமடித்தபத்தனை, (பிநிலி மினறி பிளான் 2,080, துண்டு 6); கிழக்கு-ரி. ஏ. மெனிக்காவால் உரித்தாடப்படும் வெலன்மடித்தகும்புற, எம். லேமால் உரித்தாடப்படும் வெலன்மடித்தகும்புற; தெற்கு-ரி. ஏ. மெனிக்காவால் உரித்தாடப்படும் வெலன்மடித்தகும்புற; மேற்கு- தலகும்புற அலகல மெனிக்காவால் உரித்தாடப்படும் வெலமடித்தகேன அல்லது வெலமடித்தபத்தனை, (பிநிலிமினறி பிளான் 2,080, துண்டு 12.)

XI.—பிநிலிமினறி பிளான் 2,080.

காணித் துண்டு. நிலத்தின் பெயர். விசாலம், ஏ. ஹ. ப.  
12 .. வெலன்மடித்தகேன அல்லது வெலன்மடித்தபத்தனை (டிம்புல்ககா எலவுக்கு விட்டிருக்கும்) .. 0 0 11

எல்லைகள்: வடக்கு-ஆர். ஆர். சநியால் உருத்தாடப்படும் வெலன்மடித்தகேன அல்லது வெலன்மடித்தபத்தனை, (பிநிலிமினறி பிளான் 2,080, துண்டு 9); கிழக்கு-ரி. ஏ. மெனிக்காவால் உரித்தாடப்படும் வெலன்மடித்தகும்புற, தலகும் புற, அலகல மெனிக்காவால் உரித்தாடப்படும் வெலன்மடித்தகேன அல்லது வெலன்மடித்தபத்தனை, (பிநிலிமினறி பிளான் 2,080, துண்டு 11); தெற்கு-ரி. விந்துவாவாவும் இன்னுமொரு ஆள் ஆளும் உரித்தாடப்படும் டிம்புல்ககா எல; மேற்கு- டிம்புல்ககா எல.

[அறிவித்தல் இல. 7,948, இரத்தினபுரி.]

1897 ம், 1899 ம், 1900 ம், 1903 ம் ஆண்டுகளின் வெண் நிலங்களைப்பற்றிய அறிவித்தல்.

இதிலே பின்னர்ச் சொல்லப்படும் காணியிலே ஏதும் உடந்தையுள்ளவர்களை உரித்துப்பேசுபவர்கள் யாருமுண்டானால், அவர்கள் 1921 ம் வரு (செப்டம்பர்) புரட்டாதிமீ 2 ன் தேதியிலிருந்து மூன்று மாசத்துள்ளே இரத்தினபுரிக்கச்சேரியில் சப்பிரகமுவா அரசாட்சி ஏசென்று அவர்கள் முகதாவிற தெரிப்பட்டு சொல்லப்பட்ட காணிக்கு அல்லது அதிலே யாதும் உடந்தைக்கு உரித்துண்டெனச் சாதித்தாலன்றி, சொல்லப்பட்ட அரசாட்சி ஏசென்று அவர்களுக்கு 1897 ம் ஆண்டின் 1 ம் இலக்கச் சட்டத்தினால் கொடுக்கப்பட்டிருக்கும் தத்துவங்களின் பிரகாரம் உரித்துப்பேசப்படாததாகிய குறித்த காணி முடிக்குரியதென அவர்களுடைய கையொப்பத்தோடு எழுத்திலே வெளிப்படுத்துவார்கள் என்பதை அறிந்துகொள்க.

ஜி. எவ். ஆர். பிரவுனிங்,  
சபரகொமுவா அரசாட்சி ஏசென்று.

குறிப்பு.—சொல்லப்பட்ட காணியிலே பாதை உரித்து உடந்தை உரித்துக்குச் சரி.

சொல்லப்பட்ட காணியின் விவரம்.

சப்பிரகமுவா மாகாணத்தில் இரத்தினபுரி டிஸ்திரிக்டில் குக்குள்கோறை உடாப்பற்றிலிருக்கும் போயிற்றியா என்னும் கிராமத்தினுள்ள இத்துடன் அணைத்திருக்கும் படத்தில்\* விபரித்திருக்கும் துண்டு:—

பிரதமபடம் 2,613.

காணித் துண்டு. காணியின் பெயர். விசாலம், ஏ. ஹ. ப.  
1 .. டிக்கொடெல்லகேன .. 1 0 0

எல்லைகளுவன: வடக்கு-பி. பி. முத்தெட்டுவகமா உரித்தாடும் டிக்கொடெல்லகேன; கிழக்கு-பி. ஏ. லொக்குகாயி யும் மறுபேரும் உரித்தாடும் வில்லாதறை; தெற்கு-பி. பி. முத்தெட்டுவகமா உரித்தாடும் டிக்கொடெல்லகேன; மேற்கு- மருவானையிலிருந்து வெதகலைக்குப் போகும் தெரு.

\* இங்கிலீசின் மூன்றாம் பாகம் 1187 ம் பக்கத்தின் படத்தைப் பார்க்குக.

## கேள்விப்பத்திரங்களைப்பற்றிய அறிவித்தல்.

உட்பிலிருக்கு முப்புக்குத்தையு முப்பு சிறுப்பின் வீட்டையும் பழுதுபார்க்கும் வேலை யொப்பந்தத்திற் கொடுக்கப்படும்.

2. இவ்வொப்பந்தத்தைக் கேட்க விரும்புவோர் தங்கள் கேள்விப்பத்திரங்களை முத்திரித்த உறைகளிலிட்டு, அவைகளி னிடது மூலையில் "உட்பிலிருக்கு முப்புக் குத்தையு முப்புச் சிறுப்பின் வீட்டையும் பழுதுபார்க்கும் மொப்பந்தக்கேள்வி" யெண்டெழுதி புத்தள முதலி யேசண்டவர் கட்டு 1921 ம் ஆண்டு புரட்டாசிமீ 17 ன் திகதி பிற்பகல் ஒரு மணிக்கு முந் திக் கிடைக்கத்தக்கதாக அனுப்பவேண்டும்.

3. கேள்விக்காமன் தனது கேள்விப்பத்திரத்தை யனுப்ப முந்தியெந்தக் கச்சேரியிலாவது ஒரு கச்சேரியில் முற்பணமாகப் பத்தா ருபாய் கட்டிப் பெற்றுக்கொண்ட பற்றிச்சீட்டைக் கேள்விப்பத்திரத்தோட டுணைக்கவேண்டும்.

4. தனது கேள்வி யேற்றுக்கொள்ளப்படுகாலத்தில் அப்படி யேற்றுக்கொள்ளப்பட்டபின் ரூயமான காலத்துள் தன் வேலையைக் கிரமமாக முடிப்பதாக வோருடன் படிக்கை பண்ணிக்கொள்ளாவிட்டால் கட்டிய முற்பணம் பறிமுதலாகக்கப்படும்.

5. கேள்விக்காமன் தனக்குக் காயிதங்கள் கிடைக்கத்தக்கதாகப் புத்தளத்தில் ஓர் விவாதத்தைக் குறிக்கவேண்டும்.

6. உடன்படிக்கை பண்ணிக்கொண்டபின் 4 கிழமைக்குள் வேலையை முடித்துப்போட வேண்டும்.

7. இன்னும் வேண்டிய விபரங்களைப் புத்தள முப்புத் துரை யவர்களிடமிருந்து பெற்றுக்கொள்ளவும்.

செய்யவேண்டிய வேலையின் விபரம்.

தற்போது உழுத்தும் பழுதாயும் போயிருக்கும் மரந்தடி கிடுகு முதலியவற்றை யெடுத்துப்போட்டுப் புதிய மரந்தடி கிடுகு முதலியவற்றைப் போடவேண்டும்.

குத்தையையும் சிறுப்பருடையையும் வீட்டையையும் குசினிவுடையையும் கூரையைப் புதுக் கிடுகினால் வேயந்து அதற்கு மேலாகப் பாரமாகப் பூட்டுகளை வைக்கவேண்டும்.

குசினியைச்சத்தி வேலையடைக்கவேண்டும்.

மலசவங்கழிக்கு மிடத்தைத் திரும்பக் கட்டவேண்டும்.

எஸ். எம். பீ. வேந்தர்கோன்,  
உதவி யேசண்டருக்காக.

புத்தளங் கச்சேரி,  
1921 ம் ஆண்டு ஆவணிமீ 30 ன் உ.

## சவுக்கிய சீர்திருத்தச் சங்கத்துக்கு தொழிலுக்குட்படாத அங்கத்தவர்களைத் தெரிவுசெய்தல்.

மட்டுக்களப்புப்பட்டணத்துச் சுகாதாரசங்கத்துக்கு பின் சொல்லப்படும் தெரிவுசெய்தற்குத்த பகுதிகளொவ்வொன்றுக்கும் உத்தியோகத்திலில்லாத ஒரு அங்கத்தவரை 1922 ம், 1923 ம் ஆண்டுகளுக்குத் தெரிவுசெய்தற்காக மட்டுக்கழப்புக் கச்சேரியில் 1921 ம் ஆண்டு மார்ச்சுமாதம் 19 ன் திகதி திங்கட் கிழமை பிற்பகல் 2 மணிக்கு ஒரு கூட்டம் நடத்தப்படுமென்றும், அக்கூட்டத்தில் சம்மதம் சொல்லுதல் அத்திகதியில் 5 மணிக்கு முடிவுபெறுமென்றும், அப்படித்தெரிந்து கொள்ளப்படுவதற்கு விரும்புவோரின் பெயர் குறிப்பு 1921 ம் ஆண்டு மார்ச்சுமாதம் 5 ன் திகதிக்குப் பிந்தாமல் ஏற்றுக்கொள்ளப்படுமென்றும் இத்தர் லறிவிக்கப்படுகின்றது.

புதியநீவுப்பகுதி | அயிர்த்தகழிப்பகுதி

சீ. வீ. விமேன்,

கிழக்கு மாகாண அரசாட்சி ஏசன்று.

மட்டுக்கழப்புக் கச்சேரி,  
1921 ம் ஆண்டு ஆவணிமீ 26 ன் திகதி.

மட்டுக்களப்பு சுகாதாரசங்கத்துக்கு உத்தியோகமில்லாத அங்கத்தவர்களை 1922 ம் 1923 ம் ஆண்டுகளுக்குத் தெரிவு செய்வதற்காக 1921 ம் ஆண்டு மார்ச்சுமாதம் 19 ம் 20 ம் திகதிகளில் நடத்தப்படும் கூட்டத்தில் தெரிந்துகொள்ளப்படுவதற்குத் தகுதியுள்ளவர்களின் பேர்வளிதாப்பும் தெரிவு செய்யத் தகுதியுள்ளவர்களின் பேர்வளிதாப்பும் மட்டுக்களப்பு சுகாதாரசங்க கந்தோரில் பரிசோதனைக்காக கந்தோர் நேரத்தில் வெளியரங்கப்படுத்தப்படுமென்றும் சொல்லப்பட்ட டாப்புகளில் சேர்க்கவேண்டிய பேர்வளிகளைப்

பற்றிய உருத்துக்களையும் அவைகளிற் பதிக்கப்பட்டிருக்கும் பேர்வளிகளென்றும் விரோதமாகச் செய்யப்படும் ஆட்சேபனைகளையும் விசாரிப்பதற்காக 1921 ம் ஆண்டு ஜப்பசிமீ 10 ன் திகதி முற்பகல் 10 மணிக்கு சொல்லப்பட்ட கந்தோரில் நான் வந்திருப்பேனென்று இத்தர் லறிவிக்கப்படுகின்றது.

சீ. வீ. விமேன்,

கிழக்கு மாகாண அரசாட்சி ஏசன்று.

மட்டுக்கழப்புக் கச்சேரி,  
1921 ம் ஆண்டு ஆவணிமீ 26 ன் உ.

மட்டுக்கழப்புப்பட்டணத்துச் சுகாதார சங்கத்துக்கு தெரிவுசெய்தற்குத்த கோட்டைமுனைப் பகுதிக்கு உத்தியோகத்திலில்லாத ஒரு அங்கத்தவரை 1922 ம் 1923 ம் ஆண்டுகளுக்குத் தெரிவுசெய்தற்காக மட்டுக்கழப்புக் கச்சேரியில் 1921 ம் ஆண்டு மார்ச்சு மாதம் 20 ன் திகதி செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2 மணிக்கு ஒரு கூட்டம் நடத்தப்படுமென்றும், அக்கூட்டத்தில் சம்மதம் சொல்லுதல் அத்திகதியில் 5 மணிக்கு முடிவுபெறுமென்றும், அப்படித் தெரிந்துகொள்ளப்படுவதற்கு விரும்புவோரின் பெயர் குறிப்பு 1921 ம் ஆண்டு மார்ச்சு மாதம் 5 ன் திகதிக்குப் பிந்தாமல் ஏற்றுக்கொள்ளப்படுமென்றும் இத்தர் லறிவிக்கப்படுகின்றது.

சீ. வீ. விமேன்,

கிழக்கு மாகாண அரசாட்சி ஏசன்று.

மட்டுக்கழப்புக் கச்சேரி,  
1921 ம் ஆண்டு ஆவணிமீ 26 ன் உ.

## தொழிலுக்குட்படாதவரின் அறிவித்தல்.

களுத்துறைப்பகுதியில், பாணத்துறைத் தொத்தமுனையில், பாணத்துறைபத்தாவில், வலாலு என்னுமிடத்தில் வசிக்கும் டொன் பார்ன்ஸ் கறுணமடணவாகிய நான் மூன்று மாதத்துக்குப்பின் களுத்துறைப்பகுதியில் நொத்தரிசுவாக நியமனம்பெற்றுச் சிங்களப்பாலைஷியில் வேலைபார்க்க விண்ணப்பமொன்று பதிவுகாரியகர்த்தருக்குச் செய்யவேண்டியிருக்கிறேனென்பதை இத்தால் பிரசித்தப்படுத்துகிறேன்.

பாணத்துறை வலாலு,  
1921 ம் ஆண்டு யூன்மீ 7 ன் உ.

டி. பி. எஸ். கறுணமடண.